

வரையறுக்கப்பட்ட பரந்தன்
இரசாயன கம்பனி



2021

வருடாந்த
அறிக்கை

பொருளடக்கம்

1	நிறுவனம்
2	இலங்கையில் இரசாயன கைத்தொழிலும் அதன் பிரதான சவால்களும்
3	ஒருங்கிணைந்த தகவல்
4	நோக்கு மற்றும் செயற்பணிக் கூற்றுக்களும் இலக்குகள் மற்றும் நோக்கங்களும்
5	தலைவரின் மீளாய்வு
6	பொது முகாமைவாளரின் மீளாய்வு
8	பணிப்பாளர் சபையின் அறிக்கை
10	நடைமுறை செயலாற்றுகை, இடைக்கால மூலோபாயங்களும் 2021 இல் தொழிற்பாடுகளினை விரிவாக்குவதற்கான உத்தேச செயல் திட்டமும்.
11	வரையறுக்கப்பட்ட பரந்தன் இரசாயன் கம்பனியின் பங்குதாரர்களுக்கான கணக்காய்வாளரின் அறிக்கை
17	விரிவான வருமான கூற்று
18	நிதி நிலைமைக் கூற்று
19	உரிமை மாற்றக் கூற்று
20	காசுப் பாய்ச்சல் கூற்று
22	நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புக்கள்
28	கணக்குகளுக்கான குறிப்புக்கள்
34	நிறுவனக் கட்டமைப்பு
36	2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற முக்கிய விடயங்களும் சாதனைகளும்
37	கம்பனியின் செயலாற்றுகை மீளாய்வு
39	ஒருங்கிணைந்த நல்லாட்சி
42	கணக்காய்வு குழு அறிக்கை
43	நிதிசார் முக்கிய விடயங்களின் ஐந்து வருட பொழிப்பு
44	கூட்டம் பற்றிய அறிவித்தல்.

நிறுவனம்

வரையறுக்கப்பட்ட பரந்தன் இரசாயன கம்பனியானது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் நோக்கெல்லையின் கீழ் அதன் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அரசுக்கு சொந்தமான கம்பனியாகும். கம்பனியானது 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் தொழிற்பட்டு வருகின்றது. கம்பனியானது, நல்லாட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட ஏனைய கொள்கை முடிவுகளையும் பின்பற்றுதல் வேண்டும்.

உள்ளூர் தொழில்துறைக்கு தேவையான முக்கிய இரசாயன கூறுகளாக திரவ குளோரின், காஸ்டிக் சோடா மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஆகியவற்றை இறக்குமதி செய்து வழங்குவது நிறுவனத்தின் முக்கிய பணியாகும். நிறுவனம் சந்தையில் திரவ குளோரின் பிரதான வழங்குனராக விளங்குவதுடன் ஏனைய இரசாயனத் தேவைகளில் சந்தைப் பங்கின் நியாயமான பகுதியைப் பெறுகின்றது.

1950 தசாப்தத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப தொழிற்சாலைகளில், வடமாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தனில் அரசாங்க இரசாயன தொழிற்சாலையாக 1954 ஆம் ஆண்டு பரந்தன் இரசாயன தொழிற்சாலை தாபிக்கப்பட்டது. இத்தொழிற்சாலையானது 1957 ஆம் ஆண்டு 49 ஆம் இலக்க அரசு கைத்தொழில் கூட்டுத்தாபன சட்டத்தின் மூலம் பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்டிருந்தது.

இத்தொழிற்சாலையானது காஸ்டிக் சோடா, திரவ குளோரின் ஆகியவற்றை முக்கிய தயாரிப்புகளாகவும், ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஜிங்க் குளோரைடு மற்றும் மேசை உப்பை துணைப் பொருட்களாகவும், உள்ளூர் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தயாரித்திருந்தது. தற்போது, நிறுவனம் 900 கிலோகிராம் சிலிண்டர்களில் திரவ சொரைணை இறக்குமதி செய்து, 68 கிலோ சிலிண்டர்களில் மீண்டும் நிரப்பி அவற்றினை நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குறிப்பிட்ட சில தளங்களுக்கு வழங்குவதுடன் சில சிறியளவிலான கைத்தொழில்ஸர்களின் தேவைப்பாடுகளும் கம்பனியினால் நிறைவு செய்யப்படுகின்றன.

1983 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகளால் பரந்தன் தொழிற்சாலையின் செயற்பாடுகளை 1985 ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்க முடியாமல் போயுள்ளதுடன், சவர்க்காரம், கடதாசி மற்றும் புடவை உற்பத்திகளுக்கான பல்வேறு பயன்பாடுகளுக்காகவும் தண்ணீரை சுத்திகரிக்கவும் காஸ்டிக் சோடா மற்றும் குளோரின் போன்றவற்றை இறக்குமதி செய்ய வேண்டியிருந்ததுடன் தற்போது, நாட்டின் இரசாயனத் தேவைகளானவை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றன.. இதற்காக பெருமளவிலான அந்நியச் செலாவணியைச் செலவிட வேண்டியுள்ளது. இரசாயனத் தொழிற்சாலை செயலிழந்ததன் காரணமாக, உள்ளூர் மூலப்பொருட்கள் மற்றும் திறமையான தொழிலாளர்களைப் உரிய முறையில் பயன்படுத்த முடியாது போனது பரந்தனில் உள்ள தொழிற்சாலை அழிக்கப்பட்டதன் பின்னர் பரந்தன் தொழிற்சாலையில் கடமையாற்றிய ஊழியர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பரந்தன் இரசாயன கம்பனியானது 1991 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி பொதுக் கூட்டுத்தாபனங்கள் அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமான வர்த்தக நிறுவனங்களை பொது கம்பனிகளாக மாற்றும் சட்டத்தின் கீழ் பொறுப்பு வரையறுக்கப்பட்ட பொதுக் கம்பனியாக 1987 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்டது. கூட்டுத்தாபனத்தின் தற்போதைய பிரதான தொழிற்பாடுகளாக திரவ குளோரின், காஸ்டிக் சோடா செதில்கள் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் என்பவற்றினை இறக்குமதி செய்து விற்பனை செய்வதேயாகும்.

வரையறுக்கப்பட்ட பரந்தன் இரசாயனக் கம்பனியானது ஒரு இலாபம் ஈட்டும் நிறுவனமாகும், மேலும், வியாபார நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, நிறுவனமானது சிறியளவிலான


சிலிண்டர்களில் திரவ குளோரினை மீள நிரப்பும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக, சிலிண்டர்களை இறக்குமதி செய்தல் மற்றும் நிரப்புதல் ஆகியவற்றில் தரக் கட்டுப்பாடு மற்றும் தர உத்தரவாதத் திட்டத்தை நிறுவனம் பராமரிக்கின்றது. நிறுவனம் குளோரின் துறையைப் பொறுத்தமட்டில் சிறந்த நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளதுடன் இந்த அக்கறையில் வல்லுநர்கள் மற்றும் அறிவுள்ள ஊழியர்களால் நிறுவனம் வளப்படுத்தப்பட்டுள்ளது.

கம்பனியின் தலைமை அலுவலகம் மற்றும் களஞ்சியம் என்பன இல. 100/25, ஸ்ரீ ராமநாதன் மாவத்தை, கொழும்பு 13 இல் அமைந்துள்ளன. பரந்தனில் 227 ஏக்கர் நிலப்பரப்பு புதிய இரசாயன தொழிற்சாலையை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கனர்த்துறை கைத்தொழில் வலயத்திலுள்ள 2 ஏக்கர் நிலப்பரப்பில் குளோரின் நிரப்புவதற்கும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலம் தற்போது சில புதிய கைத்தொழில் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 2021 டிசம்பர் 31 இலுள்ளவாறு, கம்பனியின் மொத்த ஊழியர்கள் 51 பேர்களாகும். நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக வழக்கமாக வரி செலுத்தி வருவதுடன் தொடர்ந்து இலாபம் ஈட்டி, நிலையான விரிவாக்கத்தை உறுதி செய்துள்ளது.



பழைய பரந்தன் தொழிற்சாலை



இலங்கையில் இரசாயனக் கைதொழிலும் பிரதான சவால்களும்

இலங்கையின் வேதியியல் கைத்தொழில்துறை

பின்வரும் முக்கிய துறைகளை உள்ளடக்கியது,

- விவசாய இரசாயனங்கள்.
- கைத்தொழில் இரசாயனங்கள்.
- இறப்பர் இரசாயனங்கள்.
- பூச்சு இரசாயனங்கள்.
- பிளாஸ்டிக் தொடர்பான இரசாயனங்கள்.
- உணவு மற்றும் விதைகள் தொடர்பான இரசாயனங்கள் மற்றும் தனிப்பட்ட இரசாயனங்கள்

பரந்தன் கெமிக்கல்ஸ் நிறுவனம் லிமிடெட் அடுத்த ஐந்தாண்டுகளில் முன்னணியில் விளங்குவதற்கு உதவும் வகையில் ஒட்டுமொத்த இரசாயனத் தொழில்துறையை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

பரந்தன் இரசாயன கம்பனியானது 100% அரசாங்க உரிமை மற்றும் ஒழுங்குமுறை அதிகாரங்களைக் கொண்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக இருப்பதால், 2020 - 2022 இல் செயல்படும் ஒருங்கிணைந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் எதிர்பார்க்கப்படும் இலக்குகள் மற்றும் நோக்கங்களை அடைய எதிர்பார்க்கப்படுகின்றது.



ஒரு நாடு என்ற வகையில் இலங்கை அதிகளவிலான இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவதுடன் ஏறக்குறைய முழுத் தேவையும் வருடாந்தம் இறக்குமதி செய்யப்படுகிறது

பரந்தன் இரசாயன கம்பனியானது, நீர் சுத்திகரிப்புக்கான திரவ குளோரின் வழங்கல் மற்றும் இப்பர் மற்றும் குளிர் அறை பயன்பாடுகள் போன்ற பல்வேறு கைத்தொழில்களுக்கான உள்ளீட்டு இரசாயனங்கள் ஆகியவற்றில் முக்கியமாக ஈடுபட்டுள்ளது.

பரந்தன் கெமிக்கல்ஸ் கம்பெனி லிமிடெட் தொடர்பான மொத்த சந்தை உணர்வுகளின் அளவு ஆண்டுக்கு ரூபா.1.6 பில்லியன்மொத்த பங்களிப்பு என மதிப்பிடப்பட்டுள்ளது

ஒருங்கிணைந்த தகவல்

சட்ட வடிவம்	1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இல. கம்பனிகள் சட்டத்தின் நியதிகளின்படி, 1991 இல் கூட்டிணைக்கப்பட்ட பொறுப்பு வரையறுக்கப்பட்ட பொதுக் கம்பனியானது, பின்னர் 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இல. கம்பனிகள் சட்டத்தின் கீழ் மீள் பதிவு செய்யப்பட்டது. இது, அரசுக்குச் சொந்தமான வியாபார நிறுவனங்களை பொதுக் கம்பனிகளாக மாற்றியமைப்பதற்கான 1987 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க பொதுக் கம்பனிகள் சட்டத்தின் ஆம் ஆண்டின் 23 ஆம் இல. பொதுக் கம்பனிகள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனத்திற்கு உரித்தளிக்கப்பட்ட தத்துவங்களும் தொழிற்பாடுகளும் அமைப்பு அகவிதி மற்றும் புறவிதி என்பவற்றினால் வரையறுக்கப்பட்ட பரந்தன் இரசாயன கம்பனிக்கு மீளவும் உரித்தளிக்கப்பட்டுள்ளன.
கூட்டிணைக்கப்பட்ட திகதி	1957 இல் தாபிக்கப்பட்டது. 1991 ஜனவரி 17 ஆம் திகதியன்று மீளவும் கூட்டிணைக்கப்பட்டது.
முகவரி	தலைமை அலுவலகம் 100/25, சிறி ராமநாதன் மாவத்தை, கொழும்பு 13, இலங்கை. களுத்துறை புளர்டன் கைத்தொழில் பேட்டை, நுகேகொடை, களுத்துறை, இலங்கை. முதலீட்டு சபை வலயம், வாகவத்தை, ஹொரண, இலங்கை.
தொலைபேசி	தலைமை அலுவலகம் +94 112437831, +94 112437556 களுத்துறை +94 342289976 வாகவத்தை +94 343442924
மின்னஞ்சல்	info@pccl.gov.lk
இணைய தளம்	pccl.gov.lk
முதன்மை வங்கியாளர்கள்	மக்கள் வங்கி
நியதிச்சட்ட கணக்காய்வாளர்கள்	கணக்காய்வாளர் தலைமை அபிபதி திணைக்களம்
தலைவர்	திரு.ஆர்.கே.யூ.ரணவீர - 2020 ஜனவரி 16 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்
பணிப்பாளர் சபை	திரு.டப்.யூ.பெரேரா - 2020 ஜனவரி 16 ஆம் திகதி நியமிக்கப்பட்டார் திரு.ஏ.டி.எஸ்.கே.நந்தசிறி - 2020 ஜனவரி 16 ஆம் திகதி நியமிக்கப்பட்டார் திரு.எல்.யூ.பி.விக்ரமசிங்க - 2020 ஜனவரி 16 ஆம் திகதி நியமிக்கப்பட்டார் திரு.எஸ்.அமரவீர - 2020 ஜனவரி 16 ஆம் திகதி நியமிக்கப்பட்டார் திரு.டி.கே.சுமணதாசு - 2020 ஜனவரி 16 ஆம் திகதி நியமிக்கப்பட்டார் திருமதி.சி.எச்.ரணதுங்க-2021 செப்ரெம்பர் 16 ஆம் திகதி ஓய்வு பெற்றார் திருமதி.ஜே.பி.பிரியங்கனி - 2020 ஜனவரி 16 ஆம் திகதி நியமிக்கப்பட்டார் சபை செயலாளர் - திரு.எச்.எல்.விபுல சில்வா
முதன்மை உத்தியோகத்தார்கள்	லெப்ரினன்ட் கொமாண்டர் ஜீவானந்த விஜேசுந்தர, ஓய்வு பெற்ற உத்தியோகத்தார், இலங்கை கடற்படை, பொது முகாமையாளர். திரு.திஸ்ஸ லியனகே, பிரதிப் பொது முகாமையாளர் (பொறியியல்)
உள்ளக கணக்காய்வாளர்	திலக் ஜயதிலக அன்ட் கம்பனி - பட்டய கணக்காளர்கள் 2021 ஜனவரி 01 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்

நோக்கு மற்றும் செயற்பணிக் கூற்று மற்றும் இலக்குகளும் நோக்கங்களும்

நோக்கு

எதிர்காலத்தில் சந்தைத் தலைமைத்துவம் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரங்களின் பங்கை சுமத்துவதற்கும் உறுதி செய்வதற்கும் அரசாங்க அனுசரணையுடன் நாட்டில் இரசாயன உற்பத்தி மற்றும் வர்த்தகத் துறையின் தலைவராக விளங்குதல்.

செயற்பணி

தரமான உள்நாட்டு உற்பத்திகள் அல்லது இறக்குமதி செய்யப்பட்ட இரசாயன அடிப்படையிலான செயல்முறை உள்ளீடுகளை வழங்குவதன் மூலம் உள்ளூர் உற்பத்தித் தொழில்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்

இலக்குகள்

இலங்கை இரசாயன சந்தையில் பிரதான சந்தை தொழிற்பாட்டாளராக மாறுதல்.

- பரந்தனில் காஸ்டிக் சோடா / குளோரின் ஆலையை மீண்டும் தொடங்குதல், பிளீச்சிங் பவுடர் மற்றும் சல்பூரிக் அமிலம் தயாரிக்கும் ஆலைகளை அமைத்தல்.
- ஊழியர்களின் திருப்தியை மேம்படுத்துதல் மற்றும் நிறுவனத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட சேவையைப் பெறுதல்.
- கம்பனியின் பௌதீக மூலவளவியல் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல்

நிறுவனசார் நோக்கங்கள்

கம்பனியின் அமைப்பு அகவியின் நியதிகளின்படி, கம்பனியின் பிரதான நோக்கங்கள் பின்வருமாறு.

பிரதான நோக்கங்கள்

"1956, மார்ச் 01 ஆம் திகதிய 10898 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி அறிவித்தலின் மூலம் 1955 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க அரசாங்க அனுசரணையுடன் கூடிய கூட்டுத்தாபனச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட கட்டளையின் மூலம் தாபிக்கப்பட்டு அதன் பின்னர் 1959 ஜனவரி 01 ஆம் திகதிய 11,632 ஆம் இல. ஆண்டின் 1957 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க அரசு கைத்தொழில்கள் கூட்டுத்தாபனச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனத்தினால் தற்போது வியாபாரச் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்து", மற்றும் குறிப்பாக,

அ. பரந்தன் இரசாயக் கூட்டுத்தாபனம் மூலம் பயன்படுத்தப்படும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் உரிமையை வெற்றிபெறச் செய்தல்

ஆ. பரந்தன் இரசாயக் கூட்டுத்தாபனத்தின் அத்தகைய சொத்தில் அல்லது வெளியே எழும் காப்புரிமைகள், அதிகாரங்கள், சலுகைகள் மற்றும் நலன்கள் உட்பட அனைத்து உரிமைகளையும் பெறுதல்

இ. மேற்படி பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து பொறுப்புக்களையும் வெற்றியடையச் செய்தல்.

ஈ. மேற்படி பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தகம் தொடர்பான அனைத்து புத்தகங்கள், கணக்குகள் மற்றும் ஆவணங்களைப் பேணுதல்.

உ. மேற்படி பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனத்தின் வியாபார நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளை வெற்றியடையச் செய்தல்

ஊ. மேற்கூறிய பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனத்தினால் அல்லது அதற்கு எதிராக நிறுவப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் செயன்முறைகளை வெற்றியடையச் செய்தல்

எ. இலங்கையின் தாபனப் பகிர்வு நம்பிக்கைச் சட்டங்களின் கீழ் ஊக்குவிப்பதும், நிறுவனத்தால் வழங்கப்பட்ட பங்குகளை வாங்குவதற்கும், வாங்குவதற்கும் அல்லது வேறுவிதமாகப் பெறுவதற்கும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு உதவுதல்

பின்வரும் வியாபாரங்களை நடாத்துவதற்கு:

- I. காஸ்டிக் சோடா, குளோரின், சல்பூரிக் அமிலம், கொழுப்பு ஆல்கஹால், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள், விவசாய இரசாயனங்கள் மற்றும் சவர்க்காரங்கள் மற்றும் ஏனைய இரசாயன பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் விற்பனை
- II. ஹைட்ரோகுளோரிக் அமிலம், சைன் குளோரைடு, ஃபெரிக் குளோரைடு மற்றும் மேசை உப்பு போன்ற எந்தவொரு துணைப் பொருட்களின் மேம்பாடு, உற்பத்தி மற்றும் விற்பனை. இவை மேலே குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு பொருளையும் உற்பத்தி செய்யும் செயற்பாட்டில் உற்பத்தி செய்யப்படலாம்.
- III. மேலே குறிப்பிடப்பட்ட தயாரிப்புகளின் முக்கியமானவற்றின் விற்பனை.
- IV. இரசாயன உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த மற்றும் சில்லறை வேதியியலாளர்கள், பகுப்பாய்வு வேதியியலாளர்கள், உலர்த்திகள், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் மற்றும் பிளாஸ்டிக், செயற்கை மற்றும் ஏனைய நார்கள், கனரக மற்றும் இலகுவான இரசாயனங்கள், மருந்துகள், சாரங்கள், பான கரைசல்கள், அமிலங்கள், காரங்கள், மருத்துவம் மற்றும் ஏனைய கைத்தொழில் தயாரிப்புகள் எப்போதும், கனிம மற்றும் பிற நீர், வெடிமருந்துகள், வெடிமருந்துகள் மற்றும் அனைத்து வகையான உரங்கள், பூஞ்சைக் கொல்லிகள், சிமெந்துகள், எண்ணெய்கள், வண்ணப்பூச்சுகள், நிறமிகள் மற்றும் வார்னிசுகள், தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், தனியுரிமக் கட்டுரைகள், அனைத்து வகையான, இரசாயன மற்றும் தொழில்நுட்பவியல் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களின் பாகங்கள் ஏதேனும் ஒத்த அல்லது தொடர்புடைய வணிகங்களில் மற்றும் ஒன்றுடன் தொடர்புடையது கூறப்பட்ட வர்த்தகம் அல்லது தனித்துவமான அல்லது தனியான வர்த்தகங்கள்.

கம்பனியின் தற்போதைய பிரதான நடவடிக்கைகள்

வரையறுக்கப்பட்ட பரந்தன் இரசாயன கம்பனியின் முக்கிய செயல்பாடுகள் திரவ குளோரின், காஸ்டிக் சோடா செதில்கள் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஆகியவற்றினை இறக்குமதி செய்தலும் விற்பனை செய்தலுமாகும்

தலைவரின் மீளாய்வு

வரையறுக்கப்பட்ட பரந்தன் இரசாயனக் கம்பனி என்பது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் நோக்கெல்லையின் கீழ் தொழிற்படும் அரசுக்கு சொந்தமான இலாபம் ஈட்டும் நிறுவனம் ஆகும்.

இரசாயன உற்பத்தி, இறக்குமதி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தொழில்சார் ரீதியாக நிருவகிக்கப்படும் நிறுவனமாக, நீர் சுத்திகரிப்பு மற்றும் உள்ளூர் உற்பத்தித் தொழில்களுக்கு தேவையான இரசாயனங்கள் கிடைப்பதை உறுதி செய்வதில் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கின்றது. நிறுவனத்தின் தேசிய இலக்குகளில் பாதுகாப்பானதும் ஆரோக்கியமானதுமான தேசியத்தை வளர்ப்பது, முதன்மை இரசாயனத் துறையில் அரசாங்க செயற்பாட்டில் இருப்பை உறுதி செய்தல் மற்றும் இரசாயனங்கள் கையாளுதலில் சிறந்த நடைமுறைகளை அடையாளம் காணுதல் என்பன உள்ளடங்குகின்றன.

தற்போது இந்நிறுவனம் தேசிய சந்தையில் திரவ குளோரினோக்கான பிரதான வழங்குனராக விளங்குவதுடன் ஏனைய இரசாயனங்களில் நியாயமான சந்தைப் பங்கினையும் பெற்றுள்ளது. உள்நாட்டு உப்பு உற்பத்திக்கு பெறுமதி சேர்க்கும் காஸ்டிக் சோடா, குளோரின் மற்றும் அதனுடன் தொடர்புடைய இரசாயனங்களை உற்பத்தி செய்த வரலாற்றைக் கொண்ட ஒரு நிறுவனமாக விளங்கும் வரையறுக்கப்பட்ட பரந்தன் இரசாயன நிறுவனமானது பரந்தனில் தொழிற்சாலையை மீண்டும் நிறுவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்கும் போது, தற்போதைய கொள்கைச் சூழலுக்குள் அது நிலையானதாக இருப்பதை உறுதி செய்தல் வேண்டும். ஒட்டுமொத்த முகாமைத்துவ மற்றும் பொறியியல் அனுபவம் பெறப்பட்டுள்ளது, மேலும் அதன் பண்டப் பெயருக்கு கிடைக்கும் நன்மை, எதிர்கால விரிவாக்கத்திற்கான அடித்தளமாக விளங்கும். தற்போதைய செயல்முறைப்படுத்தும் சூழலுக்குள் அது போன்ற வளர்ச்சிக்கான விருப்பமும் திறனும் அவசியமாக உள்ளது.

நிறுவனம் தனது சொந்த நிதியில் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் உள்ளடங்கலான இலாப நோக்கற்ற செலவினங்களுடன் இயங்கி வருகின்றது என்பதைக் குறிப்பிடுவது மிகவும் தகுதியானதாகும். பொது திறைசேரியின் பங்கிலாப தொகைக்கு வருடாந்த பங்களிப்பும் செலுத்தப்படுகின்றது. மேலும் ஊழியர்களின் நலனுக்காக விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த வருடாந்த அறிக்கையானது, 2021 ஆம் ஆண்டில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் முக்கியமான பணிகள் குறித்த முக்கியத் தகவல்களையும் உள்ளடக்குகின்றது. மேலும், வளர்ச்சியை அடைவதற்கான முயற்சியில் நிறுவனத்தின் திறன்கள் மற்றும் தற்போதுள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இது வெளிக் கொணருகின்றது..

நன்றி நவிலல்

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எமது கம்பனிக்கு வழங்கிய ஒத்துழைப்புக்காகவும் கம்பனிக்கும் எனக்கும் கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக வழங்கப்பட்ட உதவிகளுக்கும் ஒத்துழைப்புக்களுக்காக மாண்புமிகு பிரதமர், கௌரவ. அமைச்சர், கௌரவ பிரதி தலைவர், அமைச்சின் செயலாளர் மற்றும் கைத்தொழில் அமைச்சின் ஊழியர்கள் மற்றும் பொது திறைசேரியின் செயலாளர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வெளியக கணக்காய்வாளர்கள், கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களத்துக்கும் மற்றும் உள்ளக கணக்காய்வாளர் திலக் ஜயதிலக அன்ட் கம்பனிக்கும் அவர்கள் வழங்கிய அர்ப்பணிப்புடன் கூடிய சேவைக்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனது சிரேஷ்ட முகாமைத்துவம், பதவியினர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் எனது நன்றிகளினைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமதிமடைகின்றேன். எமது கம்பனியானது அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புமிக்க சேவையின் மூலமாக தடையற்ற தொடர்ச்சியான முன்னேற்றத்தினை உறுதிசெய்துள்ளதுடன் வெற்றியினை நோக்கியதான சாதகமான போக்கினை நோக்கி முன்னேறிச் செல்கின்றது.

எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் முன்மாதிரியான ஆதரவு இல்லாமல் நிறுவனம் நிலைத்திருக்காது என்பதை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். அவர்களுக்கும் அவ்வாறே 2021 ஆம் ஆண்டிலும் தமது நிபந்தனையற்ற ஆதரவையும் சேவைகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கி ஆதரவளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உபுல் ரணவீர

தலைவர்

வரையறுக்கப்பட்ட பரந்தன் இரசாயன கம்பனி.

பொது முகாமையாளரின் மீளாய்வு

2021 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் முக்கிய செயற்பாடுகள் மற்றும் வருமான ஆதாரங்கள் என்பன திரவ குளோரின், காஸ்டிக் சோடா மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஆகியவற்றின் விற்பனையுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மீளாய்வு ஆண்டின் புரள்வானது ரூபா.395 மில்லியனாக உள்ளது, இது முந்தைய ஆண்டை விட 30% அதிகமாகும். ஆனால், மீளாய்வு ஆண்டில் வைப்புத்தொகைக்குக் குறைந்த வட்டி வீதங்கள் கிடைக்கப் பெற்றதால், முந்தைய ஆண்டை விட சற்றுக் குறைவாக ரூபா.138 மில்லியன் வரிகளுக்கு முந்தைய இலாபத்தை மட்டுமே நிறுவனம் அடைய முடிந்துள்ளது. இந்த ஆண்டும் நிறுவனத்தின் மொத்த வருமானம் முக்கியமாக திரவ குளோரின் மற்றும் காஸ்டிக் சோடா மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஆகியவற்றின் வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து பெறப்பட்டது, எதிர்பார்த்த விளைவை அடைய முடியவில்லை என்பதுடன் குறைந்த விலை போட்டி காரணமாக சந்தையில் போட்டி நிலவுகின்றது.

2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி குளோரின் மீள் நிரப்பலுக்குப் பிறகு, கம்பனிக்கு சொந்தமான அமைவிடத்தில் போதுமான இடைவெளியில் குளோரின் செயற்பாடுகள் மற்றும் குளோரின் மீள் நிரப்புதல் ஆகியவற்றின் உற்பத்தியை கம்பனியினால் தீர்க்க முடியவில்லை. 2014 ஆம் ஆண்டில் ப்ளீச்சிங் திரவம், பிளீச்சிங் பவுடர் போன்றவற்றின் காரணமாக, திட்டமிடப்பட்ட புதிய தயாரிப்புக்களை 2014 ஆம் ஆண்டில் அடைய முடியவில்லை. ஹொரணையில் உள்ள ஒப்பந்தக்காரரின் இடத்தில் குறைந்த அளவிலான ப்ளீச்சிங் திரவம் தயாரிக்கப்பட்டதுடன் குறித்த அமைவிடத்தில் இடவசதி போதாமையால் விரிவாக்கம் செய்வது கடினமாக இருந்துள்ளது.

குளோரின் பாதுகாப்பான பயன்பாடு தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

இந்த சம்பவத்திற்குப் பிறகு, இறக்குமதியிலிருந்து இறுதிப் பயனர் வரை குளோரின் கையாளுதலின் ஆபத்து காரணிகள் குறித்து நிறுவனம் ஆழமான பகுப்பாய்வு செய்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உட்பட பாதுகாப்பு நடவடிக்கைகளின் படிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 2013 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஹொரணையில் உள்ள வகவத்த முதலீட்டுச் சபையில் 2 1/2 ஏக்கர் காணியைப் பெற்று, புதிய ஸ்கர்ப்பர் முறைமையுடன் பண்டகசாலைக் கட்டிடங்களை நிருமாணிக்க முடிந்துள்ளதுடன் நிருமாணப் பணிகளை நிறைவு செய்யவும் எதிர்பார்க்கப்படுகின்றது. வாகவத்த, ஹொராவில் உள்ள எங்களின் குளோரின் மீள் நிரப்பு

ஆலையின் சமீபத்திய ஏற்றுக் கொள்ளப்பட்ட முறைமைகளுடன் மற்றும் ப்ளீச்சிங் லிக்விட் மற்றும் பிளீச்சிங் பவுடருடன் நாட்டிற்குத் தேவையான திரவ குளோரின் மற்றும் அதனுடன் தொடர்புடைய இரசாயனங்கள் பூர்த்தி செய்யப்படுவதால் உற்பத்தி மற்றும் விற்பனை தொகைகள் அதிகரித்து வருகின்றன.

அனைத்து கிலோ சிலிண்டர்களும் வழங்குனர்களால் 900 முறையாக ஆய்வுசெய்யப்பட்டு சர்வதேச தரங்களுக்கு இணங்கவில்லை என பரிசோதிக்கப்பட்டு அந்தந்த நாடுகளின் அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்டுள்ளன. கிலோ சிலிண்டர்கள் உள்நாட்டில் 68 இதற்காக முழு குளோரின் பரிசோதிக்கப்படுகின்றன செயல்பாட்டின் காரணமாக ஏற்படக்கூடிய ஏதேனும் ஆபத்துகளில் இருந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க ரூபா 100.00.மில்லியன் பொதுப் பொறுப்புக் காப்பீட்டுத் தொகையை நிறுவனம் பெற்றுள்ளது. நிறுவன ஊழியர்கள் மற்றும் நீர் வழங்கல் சபை தளங்களின் பணியாளர்கள் மற்றும் ஏனைய குளோரின் பயன்படுத்துபவர்கள் மற்றும் அதில் உள்ள ஆபத்தைத் தணிக்க புதிய பாதுகாப்பு கருவிகளை அறிமுகப்படுத்தினார்கள்.

நிதிப் பிரிவு

நிறுவனத்தின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பான தகவல்களை பணிப்பாளர் சபைக்கும் வரிசை அமைச்சுக்கும் திறைசேரிக்கும் குறித்த பிரிவால் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சில முக்கிய செயல்பாடுகள் குறித்தும் அறிக்கையிடப்படுகின்றன.

எதிர்பார்த்த அளவிலான இலாபத்தை அடைவதற்காக, நிதிப் பிரிவானது ஏனைய பிரிவுகளுக்குத் தேவைப்படும் போதெல்லாம் உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. நிறுவனத்தின் உள்ளக கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது, சட்டப்பூர்வ

தேவைகளை உரிய நேரத்தில் பூர்த்தி செய்தல், வெளி நிறுவனங்களுடன் பொருத்தமான உறவுகளைப் பேணுதல் ஆகியவை 2014 நிதியாண்டில் கம்பனியின் ஒட்டுமொத்த சாதனைக்கு பங்களித்துள்ளன.

சந்தைப்படுத்தல் பிரிவு

நிறுவனத்தின் விற்பனை மற்றும் விநியோக நடவடிக்கைகள் சந்தைப்படுத்தல் பிரிவால் கையாளப்படுகின்றன. உதவிப் பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) மற்றும் மூன்று முகாமைத்துவ உதவியாளர் தர ஊழியர்களால் இந்தப் பிரிவு தலைமை தாங்கப்படுகின்றது. இப்பிரிவு முக்கியமாக திரவ குளோரின், காஸ்டிக் சோடா, ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் ப்ளீச்சிங் திரவம் ஆகியவற்றை உள்ளூர் சந்தைக்கு சந்தைப்படுத்துகின்றது.

வாடிக்கையாளர்களுடனான தயாரிப்புகளின் தேவை சரியாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, இருப்புக்களின் அளவை போதுமான அளவில் பராமரிக்கப்படுகின்றது. போட்டி விலைகள் அவ்வப்போது சரிபார்க்கப்பட்டு, அதற்கேற்ப நிறுவனத்தின் விலைகள் சீரமைக்கப்படுகின்றன.

வழங்கல் பிரிவு

வழங்கல் பிரிவு முக்கியமாக நிறுவனத்தின் பெறுகைகள் செயல்முறையை உள்ளடக்குகின்றது. இப்பிரிவில் நிறைவேற்றத் தரத்திலான உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் ஐந்து முகாமைத்துவ உதவியாளர்கள் உள்ளனர். மீளாய்வு ஆண்டில், பிரிவினர் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி இறக்குமதிக்கு குறைந்த விலையைப் பெற்றுள்ளனர். இது நிறுவனத்தின் இலாபத்திற்கு சாதகமான பங்களிப்பினை வழங்கியுள்ளது.

நிருவாகப் பிரிவு

நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவு இருபத்தேழு ஊழியர்களைக் கொண்ட நிறுவனத்தின் மிகப்பெரிய பிரிவுகளில் ஒன்றாகும். இப்பிரிவானது மூன்று சிரேஷ்ட தரத்திலான நிறைவேற்று உத்தியோகத்தர்கள், நான்கு நடுத்தர நிறைவேற்று உத்தியோகத்தர்கள் மற்றும் மூன்று முகாமைத்துவ உதவியாளர் மற்றும் பதினேழு மனித வலுவிலான மற்றும் தொழிற்பாட்டு தரத்திலான ஊழியர்களால் நிருவகிக்கப்படுகிறது. ஊழியர்களின் சட்டப்பூர்வ கொடுப்பனவுகள், தினசரி வருகைப் பதிவுகள், அக்கறைதாரர்களுடன் கடிதப் பரிமாற்றங்களைத் மேற்கொள்ளுதல் மற்றும் ஒருங்கிணைத்தல், போக்குவரத்து நடவடிக்கைகளைக் கையாளுதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய புதுப்பித்த பதிவுகளை பேணுதல் மற்றும் கட்டிடம் மற்றும் வளாகத்தினப் பராமரித்தல் உள்ளிட்ட நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிருவாக செயல்பாடுகளை இந்த பிரிவு நிருவகிக்கின்றது.

ஹொரண மற்றும் களுத்துறையிலுள்ள மீள் நிரப்பும் பிரிவு

ஹொரண மற்றும் களுத்துறை மீள் நிரப்பும் பிரிவானது இரண்டு நிறைவேற்று தர உத்தியோகத்தர்கள், ஆறு முகாமைத்துவ உதவியாளர்கள் ஒரு முன்னோடி மற்றும் பன்னிரண்டு மனிதவலு மற்றும் தொழிற்பாட்டு தர ஊழியர்களுடன் பிரதி பொது முகாமையாளர்

(பொறியியல்) ஒருவரின் மேற்பார்வையின் கீழ் குறித்த பிரிவானது நிருவகிக்கப்படுகின்றது. குறித்த பிரிவு முகாமையாளர்கள் 68 கிலோ நிறையுடைய சிலிண்டர்களின் ஒட்டுமொத்த பராமரிப்புப் பணி, பயிற்சிநிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல், பாதுகாப்பு உபகரணங்களை ஒருங்கிணைப்பு செய்தல். போன்ற ஒட்டு மொத்த பணிகளையும் மேற்பார்வை செய்கின்றனர். 2014 ஆம் ஆண்டில், குறித்த பிரிவானது மிகவும் திருப்திகரமாக செயற்பட்டுள்ளது.

நன்றி நவிலல்

கம்பனியின் பொது முகாமையாளர், எமது ஊழியர்களின் திறமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் நாம் எவ்வாறு வெற்றி பெற்றுள்ளோம் என்பதை நான் நேரடியாக அறிவேன்.

ஒரு சவாலான சூழலில் வழங்கப்பட்ட அவர்களின் கடின உழைப்பு, திறமைகள், அவர்களின் படைப்புத்திறன் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றிற்கு கம்பனியின் சார்பாக எனது நன்றியை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இதனைக் கருதுகின்றேன். எமது கம்பனியின் முன்னேற்றத்திற்குதமது அயராத ஆதரவினை நல்கிய தலைவர் மற்றும் பணிப்பாளர் சபைக்கும் எனது நன்றிகளினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்



லெப்டினன்ட் கொமாண்டர். லீவானந்த விஜேசுந்தர (ஓய்வு)

இலங்கை கடற்படை

பொது முகாமையாளர்

வரையறுக்கப்பட்ட பரந்தன் இரசாயன கம்பனி

பணிப்பாளர் சபையின் அறிக்கை

வரையறுக்கப்பட்ட பரந்தன் இரசாயன கம்பனியின் பணிப்பாளர் சபையானது, ஆம் 31 டிசம்பர் 2021 திகதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக் கூற்றுக்களுடன் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகளை இதன் மூலம் சமர்ப்பிக்கின்றது.

அறிமுகம்

வரையறுக்கப்பட்ட பரந்தன் இரசாயன கம்பனியானது, பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக, ஆம் ஆண்டின் 1987 ஆம் இலக்க பொது கம்பனிகள் சட்டத்தின் கீழ் 23, பொது நிறுவனங்களின் அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமான வர்த்தக நிறுவனங்களை மாற்றியமைப்பதன் கீழ், ஆம் திக 17 ஜனவரி 1991தி பொது பொறுப்பு வரையறுக்கப்பட்ட கம்பனியாக கூட்டிணைக்கப்பட்டது.

முதன்மை நடவடிக்கைகள்

நிறுவனத்தின் முக்கிய செயல்பாடுகளாவன, விற்பனைக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரவ குளோரின், காஸ்டிக் சோடா மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் கிலோ 900 கிலோ கிராம் கொள்ளளவுடைய 68 கிராமிலிருந்து சிலிண்டர் திரவ குளோரினை ஹொரணையிலுள்ள குளோரின் மீள் நிரப்பும் பிரிவில் மீள் நிரப்புதலாகும்.

வியாபார மீளாய்வு

தலைவரின் கூற்றானது, கம்பனியின் குறித்த ஆண்டின் தொழிற்பாட்டினை விரிவாக விபரிக்கின்றது. இந்த அறிக்கையானது பணிப்பாளர்களின் அறிக்கையின் முக்கியமானதொரு பகுதியாகும்.

பணிப்பாளர் சபை

2021 டிசம்பர் 31 இலுள்ளவாறான கம்பனியின் தற்போதைய பணிப்பாளர் சபையானது பின்வருமாறு.

1. திரு.அர்.கே.யூ.ரணவீர
தலைவர் மற்றும் பணிப்பாளர் (நிறைவேற்று)
2. திரு.டப்.யூ.பெரேரா
நிறைவேற்று தரமல்லா பணிப்பாளர்
3. திரு.ஏ.டி.எஸ்.கே.நந்தசிற்றிறைவேற்று தரமல்லா பணிப்பாளர்
4. திரு.எல்.யு.பி.விக்கிரமசிங்க
நிறைவேற்று தரமல்லா பணிப்பாளர்
5. திரு.எஸ்.அமரவீர
நிறைவேற்று தரமல்லா பணிப்பாளர்
6. திரு.டி.கே.சுமணதாசு
நிறைவேற்று தரமல்லா பணிப்பாளர்
7. திருமதி.ஜே.பி.பிரியங்கனி
நிறைவேற்று தரமல்லா பணிப்பாளர்

பணிப்பாளர் சபைக் கூட்டங்கள்

கம்பனியானது மாதாந்தம் பணிப்பாளர் சபைக் கூட்டங்களை நடாத்தி வருகின்றது.மேலும் விசேட வர்த்தக பரிவர்த்தனைகளை செய்வதற்குத் தேவையான விசேட சபைக் கூட்டங்கள் கூட்டப்படுகின்றன 2021 . டிசம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டில், 28சபைக் கூட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன.

ஒப்பந்தங்களில் பணிப்பாளர்கள் ஆர்வம் காட்டுதல்

திரு.ஆர்.கே.யூ.ரணவீர, திரு.டப்.யூ.பெரேரா, திரு.ஏ.டி.எஸ்.கே.நந்தசிற்றிறை, திரு.எல்.யு.பி.விக்கிரமசிங்க, திரு.எஸ்.அமரவீர, திரு.டி.கே.சுமணதாசு மற்றும் திருமதி.ஜே.பி.பிரியங்கனி ஆகியோர் 2021 டிசம்பர் 31 இலுள்ளவாறு கம்பனியின் பணிப்பாளர்களாக பதவி வகித்துள்ளதுடன் கம்பனியுடனான ஒப்பந்தத்தில் தமக்கு எவ்வித ஆர்வமும்மில்லையென உறுதிப்படுத்தியுள்ளனர்.

பணிப்பாளர்களின் பொறுப்பு தொடர்பான கூற்று

கம்பனியின் நிதிக் கூற்றுக்களை 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இல. கம்பனிகள் சட்டம் மற்றும் ஏற்புடைய சட்டங்கள் மற்றும் ஏனைய ஒழுங்குவிதிகளுக்கு இணங்கி தயாரிக்கப்படுவதனை உறுதி செய்வது கம்பனியின் பணிப்பாளர்களின் பொறுப்பாகும்.

கம்பனியின் நிதி நிலைமையை வெளிப்படுத்துவதற்கு நியாயமான துல்லியத்துடனான கணக்கீட்டுப் பதிவுகளை பேணுவதற்கு பணிப்பாளர்கள் சமமான பொறுப்பு வாய்ந்தவர்களாவர்.

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் ஒருமைப்பாடு மற்றும் புறநிலைக்கான பொறுப்பை பணிப்பாளர்கள் ஏற்றுக் கொள்வதுடன் நிறுவனத்தின் நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதில் தமது இணக்கத்தை உறுதிப்படுத்துகிறார்கள், அவை பின்வருவனவற்றை அடிப்படையாகக் கொண்டவையாகும்:

- இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தினால் வழங்கப்பட்ட இலங்கை கணக்கீட்டு நியமங்கள் மற்றும் இலங்கை நிதிசார் அறிக்கையிடல் நியமங்கள்
- பொருத்தமான கணக்கீட்டுக் கொள்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
- நிதி கூற்றுக்களின் உண்மையானதும் நியாயமானதுமான பார்வையை பிரதிபலிக்கும் வகையில் விவேகமானதும் நியாயமானதுமான அடிப்படையில் செய்யப்பட்ட நிதிக் கூற்றுக்கள் தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் தீர்ப்புகள்.

கம்பனியானது சரியான மற்றும் போதுமான உள்ளக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் சரிபார்ப்பு

முறைமைகளை கொண்டுள்ளது. இது சரியான கணக்கு பதிவுகள் பேணப்படுவதனை உறுதி செய்கின்றது அவர்கள் நிதிக் கூற்றுக்களில் தங்களின் கருத்தை வலியுறுத்துதல் வேண்டும். 2021 ஆம் ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் மீதான கணக்காய்வாளர்களின் அறிக்கை, நிதிக் கூற்றுக்கள் தொடர்பான அவர்களின் பொறுப்புக்களை நிறுவுகின்றது.

வட்டிப் பதிவேடு

2011 ஆம் ஆண்டில் வட்டிப் பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டதுடன் 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இல. கம்பனிகள் சட்டத்தின்படி 2020 இலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

பணிப்பாளர்களின் வேதனம்

2021 டிசம்பர் 31, இல் முடிவடைந்த ஆண்டுக்கான கம்பனியின் பணிகளுக்கான பணிப்பாளர்களின் வேதனமானது குறிப்பு 4 இல் தரப்பட்டுள்ளது.

நியதிச்சட்ட கொடுப்பனவுகள்

கம்பனியின் பணிப்பாளர்கள் தங்கள் அறிவு மற்றும் நம்பிக்கையின் மூலம் அனைத்து சட்டபூர்வ கொடுப்பனவுகள் வரிகள், இறக்குமதிகள் மீதான வரி போன்றவற்றின் மூலம் அரசு மற்றும் ஊழியர்களுக்கான சட்டப்பூர்வ கொடுப்பனவுகள் கம்பனியினால் கௌரவமாக மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து திருப்தி அடைந்துள்ளனர்.

ஆதனம், பொறி மற்றும் உபகரணம்

மதிப்பாய்வுக் காலத்தில் ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பக்கம் 29 இல் உள்ள குறிப்பு 8 இல் தரப்பட்டுள்ளன.

கணக்காய்வாளர்

கம்பனியின் கணக்காய்வாளர், மீளாய்வு ஆண்டில் கணக்காய்வு தலைமை அதிபதி திணைக்களமாகும் . ஆண்டுக்கான கணக்குகளுக்கான கணக்காய்வுக் கட்டணமாக ரூபா300., .செலுத்தப்பட்டுள்ளது 000.00 கணக்காய்வாளருக்கு நிறுவனத்துடன் அவர்களின் சுதந்திரத்தைக் குலைக்கும் எந்த உறவும் அல்லது வேறு எந்த அக்கறைகளும் இல்லை.

கடன் கரைப்பு சோதனை

முன்மொழியப்பட்ட பங்கிலாபத் தொகைக்குப் பிறகு, பணிப்பாளர்கள் உடனடியாக கம்பனியின் கடன் கரைப்பினை மதிப்பீடு செய்து, 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இல. கம்பனிகள் சட்டத்தின் படி, கம்பனியினானது கடன் கரைப்பு சோதனையினைத் திருப்திப்படுத்தியிருப்பதை உறுதிசெய்துள்ளனர்.

முக்கியமான கணக்கீட்டுக் கொள்கை

நிதிக் கூற்றுக்களின் தயாரிப்பில் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகள் நிதிக் கூற்றுக்களின் பக்கங்கள் 17 முதல் 21 வரை தரப்பட்டுள்ளன.

எதிர்கால எதிர்வு கூறல்

பரந்தனிலுள்ள எமது குளோரின் தொழிற்சாலையினை மீள ஆரம்பிப்பதே எமது உடனடித் திட்டமாகும்.

கணக்காய்வு குழு

கணக்காய்வு குழுவானது பணிப்பாளர் சபையின் மூன்று நிறைவேற்றுத் தரமல்லா உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. கணக்காய்வுக் குழுவானது அதன் அமர்வுகளின் போது, உள்ளக கட்டுப்பாட்டு முறைமைகள், சட்டப்பூர்வ இணக்கங்கள், நிதிக் கூற்றுக்கள் மற்றும் முகாமைத்துவ கணக்குகளின் செயல்திறன் என்பவற்றினைத் தொடர்ந்தும்முறையாக மதிப்பாய்வு செய்துள்ளது.

பாராட்டுதல்கள்

தற்சமயம் நிலவும் இலாபகரமான நிலையைப் பேணுவதற்கான உதவியினையும் ஒத்துழைப்பினையும் வழங்கியமைக்காகவும் மற்றும் அவர்களின்அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றிற்காகவும் எமது வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தொடர்ச்சியாக வழங்கி வரும் ஆதரவுக்காகவும்மற்றும் எமது உறுப்பினர்களுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுதல்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகிறோம்.

பணிப்பாளர் சபையின் கட்டளைப்படி,



திரு.சமிந்த கருணாரத்ன

தலைவர்

2024 பெப்ரவரி 01 ஆம் திகதி



திரு.டி.கே.சுமணதாசு

பணிப்பாளர்

நடைமுறை செயலாற்றுகை, நடுத்தர கால மூலோபாயங்கள் மற்றும் 2021 ஆம் ஆண்டில் தொழிற்பாடுகளினை விரிவாக்குவதற்கான உத்தேச செயல் திட்டம்

கம்பனியானது, 2021 ஆம் ஆண்டில் ரூபா.395 மில்லியன் விற்பனையினை இலக்காகவும் வரிக்கு முந்திய இலாபமாக ரூபா.138 மில்லியனையும் திட்டமிட்டுள்ளது. இது சந்தையில் காணப்படும் ஏனைய போட்டியாளர்களுடன் போட்டியிடும் வகையில் குறைந்த செலவில் செயல்படுவதன் மூலம் குளோரின், காஸ்டிக் சோடா மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் என்பவற்றின் வருடாந்த விற்பனையையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ப்ளீச்சிங் பவுடர் தேவையானது, இதுவரையில் இறக்குமதி மூலமே நிறைவேற்றப்பட்டது. ப்ளீச்சிங் பவுடருக்கான உள்நாட்டுத் தேவையை உள்ளூர் உற்பத்தி மூலம் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது, இதனால், திரவக் காஸ்டிக் உற்பத்திக்கான தொழிற்சாலையானது 2020 இல் ஆரம்பிக்கப்பட்டது.

கம்பனியானது இந்தச் செயல்முறையினை கம்பனி தொழிற்பாட்டின் ஒரு பகுதியாக நடைமுறைப்படுத்துவதற்கு விரும்புகின்றது.



கம்பனியானது 1976 ஆம் ஆண்டிலிருந்து துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான காணியிலேயே அதன் தலைமை அலுவலகத்தை நடாத்தி வருகின்றது. இந்த கட்டிடம் பாழடைந்த நிலையில் உள்ளமையால் அத்தியாவசிய பழுதுபார்த்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல் வெண்டும் அல்லது புதிய தலைமை அலுவலக கட்டிடமொன்றினை நிருமாணித்தல் வேண்டும். துறைமுக அதிகாரசபையினால் கம்பனிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையின் காரணமாக, 2021 ஆம் ஆண்டில் அதே வளாகத்தில் இருக்கும் கட்டிடத்தை புதுப்பிப்பதற்கு அல்லது புதிய அலுவலக கட்டிடமொன்றினை நிருமாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.



ජාතික විගණන කාර්යාලය

தேசிய கணக்காய்வு அலுவலகம்

NATIONAL AUDIT OFFICE



මගේ අංකය
எனது இல.
My No.

IMT/A/PCCL/FA/2021/04

ඔබේ අංකය
உமது இல.
Your No.

දිනය
திகதி
Date

2022 දෙසැම්බර් 30 දින

සභාපති,

පරන්තන් කෙමිකල් සමාගම

පරන්තන් කෙමිකල් සමාගමේ 2021 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය ප්‍රකාශන සහ වෙනත් නෛතික හා නියාමන අවශ්‍යතා පිළිබඳව 2018 අංක 19 දරණ ජාතික විගණන පනතේ 12 වන වගන්තිය ප්‍රකාරව විගණකාධිපති වාර්තාව

1. මූල්‍ය ප්‍රකාශන

1.1 මතය

පරන්තන් කෙමිකල් සමාගමේ 2021 දෙසැම්බර් 31 දිනට මූල්‍ය තත්ත්ව ප්‍රකාශනය සහ එදිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ විස්තීර්ණ ආදායම් ප්‍රකාශනය, හිමිකම් වෙනස්වීමේ ප්‍රකාශනය සහ එදිනෙන් අවසන් වර්ෂය සඳහා මුදල් ප්‍රවාහ ප්‍රකාශනය සහ මූල්‍ය ප්‍රකාශනවලට අදාළ සටහන්, සාරාංශගත වැදගත් ගිණුම්කරණ ප්‍රතිපත්තිවලින් සමන්විත 2021 දෙසැම්බර් 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය ප්‍රකාශන ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 154(1) ව්‍යවස්ථාව සමඟ සංයෝජිතව කියවිය යුතු 2018 අංක 19 දරණ ජාතික විගණන පනතේ විධිවිධාන ප්‍රකාර මාගේ විධානය යටතේ විගණනය කරන ලදී. ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 154 (6) ව්‍යවස්ථාව ප්‍රකාරව මාගේ වාර්තාව යථා කාලයේදී පාර්ලිමේන්තුවේ සභාගත කරනු ලැබේ.

සමාගමේ මූල්‍ය ප්‍රකාශන තුළින් 2021 දෙසැම්බර් 31 දිනට මූල්‍ය තත්ත්වය සහ එදිනෙන් අවසන් වර්ෂය සඳහා එහි මූල්‍ය ක්‍රියාකාරිත්වය හා මුදල් ප්‍රවාහ ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිතීන්ට අනුකූලව සත්‍ය හා සාධාරණ තත්ත්වයක් පිළිබිඹු කරන බව මා දරන්නා වූ මතය වේ.



ජාතික විගණන කාර්යාලය
தேசிய கணக்காய்வு அலுவலகம்
NATIONAL AUDIT OFFICE

1.2 මතය සඳහා පදනම

ශ්‍රී ලංකා විගණන ප්‍රමිතිවලට (ශ්‍රී.ලං.වි.ප්‍ර) අනුකූලව මා විගණනය සිදු කරන ලදී. මෙම විගණන ප්‍රමිති යටතේ වූ මාගේ වගකීම, මෙම වාර්තාවේ මූල්‍ය ප්‍රකාශන විගණනය සම්බන්ධයෙන් විගණකගේ වගකීම යන කොටසේ තවදුරටත් විස්තර කර ඇත. මාගේ මතය සඳහා පදනමක් සැපයීම උදෙසා මා විසින් ලබාගෙන ඇති විගණන සාක්ෂි ප්‍රමාණවත් සහ උචිත බව මාගේ විශ්වාසයයි.

1.3 සමාගමේ 2021 වාර්ෂික වාර්තාවේ ඇතුළත් අනෙකුත් තොරතුරු

මෙම විගණන වාර්තාවේ දිනට පසුව මට ලබාදීමට බලාපොරොත්තු වන සමාගමේ 2021 වාර්ෂික වාර්තාවේ ඇතුළත් කර ඇති නමුත් මූල්‍ය ප්‍රකාශන සහ ඒ පිළිබඳව වූ මගේ විගණන වාර්තාවේ ඇතුළත් නොවන තොරතුරු, අනෙකුත් තොරතුරු යන්නෙන් අදහස් වේ. මෙම අනෙකුත් තොරතුරු සඳහා කළමනාකරණය වගකිව යුතුය.

මූල්‍ය ප්‍රකාශන සම්බන්ධයෙන් වූ මගේ මතයෙන් අනෙකුත් තොරතුරු ආවරණය නොකරන අතර මම ඒ පිළිබඳ කිසිදු ආකාරයක සහතිකවීමක් හෝ මතයක් ප්‍රකාශ නොකරමි.

මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳ මගේ විගණනයට අදාළව, මගේ වගකීම වන්නේ ඉහත හඳුනාගත් අනෙකුත් තොරතුරු ලබා ගත හැකි වූ විට කියවීම සහ එසේ කිරීමේදී අනෙකුත් තොරතුරු මූල්‍ය ප්‍රකාශන සමඟ හෝ විගණනයේදී හෝ වෙනත් ආකාරයකින් ලබාගත් මගේ දැනුම අනුව ප්‍රමාණාත්මක වශයෙන් නොගැලපෙනවාද යන්න සලකා බැලීමයි.

සමාගමේ 2021 වාර්ෂික වාර්තාව කියවන විට, එහි ප්‍රමාණාත්මක වරදවා දැක්වීම් ඇති බව මම නිගමනය කළහොත්, නිවැරදි කිරීම සඳහා පාලනය කරන පාර්ශවයන් වෙත එම කරුණු සන්නිවේදනය කළ යුතුය. තව දුරටත් නිවැරදි නොකළ වරදවා දැක්වීම් තිබේ නම්, ඒවා ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 154 (6) ව්‍යවස්ථාව ප්‍රකාරව මා විසින් යථා කාලයේදී පාර්ලිමේන්තුවේ සභාගත කරනු ලබන වාර්තාවට ඇතුළත් කරනු ඇත.

1.4 මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳ කළමනාකරණයේ සහ පාලනය කරන පාර්ශවයන්ගේ වගකීම්

මෙම මූල්‍ය ප්‍රකාශන ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිතිවලට අනුකූලව පිළියෙල කිරීම හා සාධාරණ ලෙස ඉදිරිපත් කිරීම සහ වංචා හෝ වැරදි හේතුවෙන් ඇතිවිය හැකි ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන්ගෙන් තොරව මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කිරීමට හැකිවනු පිණිස අවශ්‍ය වන අභ්‍යන්තර පාලනයන් තීරණය කිරීම කළමනාකරණයේ වගකීම වේ.

මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කිරීමේදී, අඛණ්ඩව පවත්වාගෙන යාමේ හැකියාව තීරණය කිරීම කළමනාකරණයේ වගකීමක් වන අතර, කළමනාකාරිත්වය සමාගම ඇවර කිරීමට අදහස් කරන්නේ නම් හෝ වෙනත් විකල්පයක් නොමැති විටදී මෙහෙයුම් නැවැත්වීමට කටයුතු

கரந்தன் நதி ஸ்டர் அனெக்டி பூவூதே பதனம் மக கிஷுதி தூவீம் ஸா சமாதமே அனெக்டி பூவூதேம் அடாட கருஷு அநாவரணய கிரிமட கலமநாகரணயே வககிமகி.

சமாதமே மூலா வார்தாகரண க்ரியாவலிய சமீனன்மவ பரிஷா கிரிமே வககிம, பாலநய கரந பார்பவயன் விசின் டரநு லகி.

2018 அக 19 டரண சாகிக விகண பநதே 16 (1) லப வகந்நிய ப்ரகாரவ, சமாதமே வார்பிக ஸக காலித மூலா ப்ரகாண பிளியேல கிரிமவ ஸகிவத பரிடி ஸ்வகிய அடாயம, விடம, வந்நி ஸா லூரகம பிளிடட திசி பரிடி பாத்பந் ஸா வார்தா பவந்வாணை யா ய்ருய.

1.5 மூலா ப்ரகாண விகணய சமீனன்மயன் விகணகனே வககிம

சமஸ்தயக் லேச மூலா ப்ரகாண, வ்வா ஸக வூரடி திசா அநிவத ப்ரமாணாத்மக சாவடா ப்ரகாணயன்ணை தோர லவவ சாடாண தகபூரூவிக் லாடிம ஸக மாணே மநய அருலந் விகண பார்தாவ திஷுந் கிரிம மாணே டரமூக வே. சாடாண ஸகநிகவிம லசச மவ்வமே ஸகநிகவிமக் வத நமூந், த்ரி லகா விகண ப்ரமீதி ப்ரகாரவ விகணய சிடி கிரிமேடி சய சூமவிவம ப்ரமாணாத்மக சாவடா ப்ரகாணயன் அநாவரணய கரகந்நா லவவ வத தகபூரூ கிரிமக் தோவநு அந. வ்வா ஸக வூரடி தநி ஸோ சாமூகிக லேச லலபூம திசா ப்ரமாணாத்மக சாவடா ப்ரகாணயன் அநிவி ஸகி அநர, சதி ப்ரமாணாத்மக ஸாவய மைம மூலா ப்ரகாண பதநி கரகநிமீந் பரிசிலகயன் விசின் கநு லகந அர்பீக தீரண கைரேதி வத லலபூம மத ரடா பவதி.

த்ரி லகா விகண ப்ரமீதி ப்ரகாரவ விகணயயே கமாஸக் லேச மா விசின் விகணயயேடி வாத்நிய விநிஸ்வய ஸக வாத்நிய சூகமூசூலிந் ய்ருவ க்ரியா கரந லடி. மா விசின் தவடூரவ்,

- ப்ரகாண கரந லடி விகண மநயவ பதநிமக் சபயா கூநிமேடி வ்வா ஸோ வூரடி ஸேருவெந் மூலா ப்ரகாணவல அநி வி ஸகி ப்ரமாணாத்மக சாவடா ப்ரகாணயன் அநிவிமே அடாநி ஸடூநா கூநிம் ஸா தக்சேரூ கிரிம ஸடூநா அவஸாவேவிதவ லவித விகண பரிபாவி சூலூசூமி கர க்ரியாத்மக கரந லடி. வரடவா டூகிவிம ஸேருவெந் சிடிவத ப்ரமாணாத்மக சாவடா ப்ரகாணயன்ணை சிடிவத லலபூமவ வமா வ்வாவகிந் சிடிவந்நா பூ லலபூம ப்ரல வந்நை சீவா டூசசந்மாதயைந், வயாச லேவத சூகசிமேந், வேதநாத்நித மகஸூரீமேந், வரடவா டூகிவிமேந் ஸோ அஸாத்நர பாலநயன் மக ஸூரீமேந் வூநி ஸேரு திசா வத லூவிதி.
- அஸாத்நர பாலநயே சலலடாமிந்வய பிளிடடவ மநயக் ப்ரகாண கிரிமே அடகமிந் தோபூவடி, அவிஸாவேவிதவ லவித விகண பரிபாவி சூலூசூமி கிரிம பிசீச அஸாத்நர பாலநய பிளிடடவ அவிஸைமக் லாணந்நா லடி.
- ஸாவிதா கரந லடி கிஷுமிகரண ப்ரநிபந்நிவல லவிதஸாவய, கிஷுமிகரண அசீநமேந்ருவல சாடாணய்வய ஸக கலமநாகரணய விசின் கரந லடி சமீனன்மித ஸேலிடூரவி கிரிம அகயந லடி.



ජාතික විசைන කාර්යාලය
தேசிய கணக்காய்வு அலுவலகம்
NATIONAL AUDIT OFFICE

- සිද්ධීන් හෝ තත්ත්වයන් හේතුවෙන් සමාගමේ අඛණ්ඩ පැවැත්ම පිළිබඳ ප්‍රමාණාත්මක අවිනිශ්චිතතාවයක් තිබේද යන්න සම්බන්ධයෙන් ලබාගත් විගණන සාක්ෂි මත පදනම්ව ගිණුම්කරණය සඳහා ආයතනයේ අඛණ්ඩ පැවැත්ම පිළිබඳ පදනම යොදා ගැනීමේ අදාලත්වය තීරණය කරන ලදී. ප්‍රමාණවත් අවිනිශ්චිතතාවයක් ඇති බවට මා නිගමනය කරන්නේ නම් මූල්‍ය ප්‍රකාශනවල ඒ සම්බන්ධයෙන් වූ හෙළිදරව් කිරීම් වලට මාගේ විගණන වාර්තාවේ අවධානය යොමු කළ යුතු අතර, එම හෙළිදරව් කිරීම් ප්‍රමාණවත් නොවන්නේ නම් මාගේ මතය විකරණය කළ යුතුය. කෙසේ වුවද, අනාගත සිද්ධීන් හෝ තත්ත්වයන් මත අඛණ්ඩ පැවැත්ම අවසන් වීමට හැකිය.
- මූල්‍ය ප්‍රකාශනවල ව්‍යුහය හා අන්තර්ගතය සඳහා පාදක වූ ගනුදෙනු හා සිද්ධීන් උචිත හා සාධාරණව ඇතුළත් වී ඇති බව සහ හෙළිදරව් කිරීම් ඇතුළත් මූල්‍ය ප්‍රකාශනවල සමස්ත ඉදිරිපත් කිරීම අගයන ලදී.

මාගේ විගණනය තුළදී හඳුනාගත් වැදගත් විගණන සොයාගැනීම්, ප්‍රධාන අභ්‍යන්තර පාලන දුර්වලතා හා අනෙකුත් කරුණු පිළිබඳව පාලනය කරනු ලබන පාර්ශවයන් දැනුවත් කරමි.

2. වෙනත් නෛතික හා නියාමන අවශ්‍යතා පිළිබඳ වාර්තාව

- 2.1. 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ සහ 2007 අංක 7 දරණ සමාගම් පනතේ පහත සඳහන් අවශ්‍යතාවයන් සම්බන්ධයෙන් විශේෂ ප්‍රතිපාදන ඇතුළත් වේ.
 - 2.1.1 2007 අංක 7 දරන සමාගම් පනතේ 163 (2) වගන්තියේ සහ 2018 අංක 19 දරණ ජාතික විගණන පනතේ 12 (අ) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවන් අනුව, විගණනය සඳහා අවශ්‍ය සියළු තොරතුරු සහ පැහැදිලි කිරීම් මා විසින් ලබාගන්නා ලද අතර, මාගේ පරීක්ෂණයෙන් පෙනී යන ආකාරයට නිසි මූල්‍ය වාර්තා සමාගම පවත්වාගෙන ගොස් තිබුණි.
 - 2.1.2 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 6 (1) (ඇ) (iii) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවය අනුව සමාගමේ මූල්‍ය ප්‍රකාශන ඉකුත් වර්ෂය සමඟ අනුරූප වේ.
 - 2.1.3 2018 අංක 19 දරන ජාතික විගණන පනතේ 6 (i) (ඇ) (iv) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවය අනුව ඉකුත් වර්ෂයේදී මා විසින් සිදුකරන ලද නිර්දේශයන් ඉදිරිපත් කරන ලද මූල්‍ය ප්‍රකාශනවල ඇතුළත්ව ඇත.
- 2.2 අනුගමනය කරන ලද ක්‍රියාමාර්ග සහ ලබා ගන්නා ලද සාක්ෂි මත හා ප්‍රමාණාත්මක කරුණුවලට සීමා කිරීම තුළ, පහත සඳහන් ප්‍රකාශ කිරීමට තරම් කිසිවක් මාගේ අවධානයට ලක් නොවීය.

2.2.1 2018 ஏக 19 டரன ஸாநிக விதனன பனனே 12 (அ) விதனனியே ஸததன் அவிதநாவிய அதுவி ஸமாதமே பாலக மன்கிடலயே யம ஸாமாசீகயேகூப ஸமாதம ஸமீனன்஢ி யமீ திவிஹுமன் ஸமீனன்஢ியேன் ஸாபூவி ஸோ அநாயாகாரயகின் ஸாமானய வாயாரீக நன்த்விதேன் ஢ிதரவி ஸமீனன்஢ியன் அநி ஢ி.

2.2.2 2018 ஏக 19 டரன ஸாநிக விதனன பனனே 12 (ஓ) விதனனியே ஸததன் அவிதநாவிய அதுவி யமீ அடால லிநித திநியகூப ஸோ ஸமாதமே பாலக மன்கிடலய விஹித் திதூத் கரன லட விதனத் பால ஸோ விதேஹ விதாநவிலப அதுதூல தோவித லேஹ த்ரியா கர அநி ஢ி.

2.2.3 2018 ஏக 19 டரன ஸாநிக விதனன பனனே 12 (ல) விதனனியே ஸததன் அவிதநாவிய அதுவி ஸமாதமே ஢ிலநல , கர்நவாய ஸத கார்யயன்ப அதுதூல தோவித லேஹ கபயூதூ கர அநி ஢ி.

2.2.4 2018 ஏக 19 டரன ஸாநிக விதனன பனனே 12 (ல) விதனனியே ஸததன் அவிதநாவிய அதுவி ஸமாதமே ஸமீபத் ஸகஹூரூவி லேஹ, கார்யக்த்ஹ லேஹ ஸத ப்லடாமி லேஹ காலஹிவாத் தூல அடால திநிர்நி விலப அதுதூல ப்ரஹிபாடநய கர ஸாவிதா கர தோமூநி ஢ி.

3. விதனத் கரூஹ

(அ) கப்தர தாஹா஢ி ஹூலர்ப்த் கர்மாத்நபூரயே பரந்நத் கெஹீகல்த் ஸாயநதயப அயத் அந்நர டேககின் யூத் ஓ஢ிமே ஓடிநர அநி வர்த அ஢ி 5250கின் யூத் டேமதல் கார்யால ஹா஢ிதூதில்த் லஹுத ஓதல கலமதாநாரீதயப ஸரிலந காமர 02க்த, ரஹாயதாஹாரயக்த ஸத ஸமீதத்நுஹ ஹாலவிநத் ஸம்த்வித வித அநர டூநப கிஹிதூ ஸாவிதயகின் தோரவி தித் டீயர ஢ெத்நல் அஹூர த஢த த஢஢ாவிந் லேஹ ஸாவிதா கரநு ல஢ி. ப்ம ஸேதூவிதத் மெம கார்யால ஹா஢ிதூதில்த் லூத லபயேசீதவி ஸாவிதாவித ஢ி டக்தநப லூஹி.

(ஈ) விதவிதந தூவித பிர்ஹிதல்த் தித்பாடநய கரநு ல஢த ஢ிலிவி, கப்தர தாஹா஢ி கர்மாத்நபூரயே பிதிபி பரந்நத் கெஹீகல்த் அஹதய வித பூவாதநய கர ப்தி டீ தூ஢ா ஢ெத்நல் விலப அஹூர விதூஹு ல஢ி. ஸமாலேர்வித வர்தயே டீ க்லேர்ரின் ஹிதயப 5 க்த அ஢ிஹு ஢ிலிவி. டீயர லிபர 38,725க்த ஸத க்லேர்ரின் ஹிதயப 10 க்த அ஢ிஹு ஢ிலிவி. டீயர லிபர 65,905 க்த ஸபயா திஹுஹ டூஹா஢ி அஹதயே டீ விதூஹு ல஢த ஢ிலிவி. டீயர ஢ெத்நல் பிலி஢டி தோத வார்தா கிர்ம ஹர் விதவிதந அஹதயேன் லூ஢ித ஸா ஓநிர் தோத பிலி஢டி கிஹிதூ ஸபதநக்த தோதிஹி.

(அ) மெரபப அவிதய கெஹீகல்த் ஸோ஢ா ஸா க்லேர்ரின் தூப்ததின்ம ஸாதயதய மதின் ஸபூராதத திஹி. பரந்நதநி பிதிபா அநி அந்நர 227 க தூமீயே க்லேர்ரின் தித்பாடந கபயூதூ ஸததா யத்நாஹாரயக்த ஸ்லாபித கிர்மப 2016 வர்தயே யேசதா கர திஹு அநர 2021 வர்தய டக்த்லா ஹததா அ஢ாயதய விதூவித ரூ.6,469,444க்த் பரந்நத் ஓ஢ிம ஸவ்ர஢தய ஸ ஹக விதாவி



ජාතික විගණන කාර්යාලය
தேசிய கணக்காய்வு அலுவலகம்
NATIONAL AUDIT OFFICE

வெறுவெண் ரூ.4,693,617௧௧௧ லேசு வீயடிமீ டீரா நிவூனடி யன்துதாரய ஓடிக்கிரீமீ க௦யுது மீ
டீவா டாரமீத கர தோதிவூனீ.

- (ஈ) வசா டீமா ஈதி டாயதத 5கித டீயவீய யுது ரூ.4,579,926௧௧ வு ஂய ஸீத ஂத துயாத்மக
தத்தீவீயே பவதித டாயததவலீத டீயவீய யுது வசர 05க௦ வமா பரீதீ வலலடி ஂயதீதி ஂ
வதாத ஂயதீதி பிலீவலலீத ரூ.1,413,382௧௧ ஂ 2,350,686௧௧ வு ஸீதயத டீயகர தீதிம௦
க௦யுது கர தோதிவூனீ.
- (ஓ) ஂமீபூரீதயேத தீதீய வீ ஈதி டீத௦மத ஂவீதயே பவதித பீரீவீய ரூ.255,843,931 ஧ீ வு டேபல
பீரீயத ஂ ஈபகரத வல பூயேததவத பீரீத காலய ஂமாலேதீவதய கிரீம௦ கலமதாதரதய
க௦யுது கர தோதிவூனீ.
- (ஊ) பரதீததீ கலீகலீத ஂமாதமீ ஈதுமத தோதீய ம௦மீ தததரூ 10 க திரீமாரீத 05
டேததத பமததீ ஂீவீயே யேதேத ஈதர, தீம பூரீதபாபு துல ஈதுலதீ தீயேதீய
ஂமாதயாடீகாரீ தததர 2019 வரீதயே ஂ௦ ஂ ஂதகார ஂமாதயாடீகாரீ (பூலய) தததர
2013 வரீதயே ஂ௦ 2022 ஂததேதீதீ 30 டீத டீவா ஈடால தததரூ பீரீதீம ஂமாதம க௦யுது
கர தோதிவூனீ.
- (ஈ) ஂமாலேதீத வரீதயே டீயவீயதத ஂ ததய ஈடாயம பரீதீதாவீடி டீயவீயதத ஈடாயம௦ வமா
கோதீதீத ஂீதீமா, ஂலீலீ. டூவதய, தடீபூததீலேதீதீ ஈதீதீ ஈலேவீய ஈபூவீத ஂீதுவலதீ
ரூ.65,983,000௧ ஈடாயமத ஂமாதம௦ ஈதீதீ வீ தோதீ தீவூனீ.


ஂலீலீ.பீ.ஂ. வீதுமரதீத
வீததகாடீததீ

விரிவான வருமானக் கூற்று

	குறிப்புக்கள்	2021 ரூபா	2020 ரூபா
வருமானம்	1	395,462,175	306,585,103
விற்பனைச் செலவு	2	(210,284,083)	(152,926,005)
மொத்த இலாபம்		185,178,092	153,659,098
ஏனைய தொழிற்பாட்டிலிருந்தான வருமானம்	3	44,112,772	33,032,969
		229,290,863	186,692,067
செலவுகள்			
விற்பனை மற்றும் விநியோகச் செலவுகள்		(929,883)	(615,044)
நிருவாக மற்றும் தாபன செலவுகள்		(90,165,290)	(103,994,475)
		(91,095,173)	(104,609,519)
தொழிற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தான இலாபம்		138,195,691	82,082,548
கழி - நிதி மற்றும் ஏனைய செலவுகள்	4	(14,695)	(52,808)
வரிக்கு முந்திய தேறிய இலாபம்		138,180,995	82,029,740
வரி விதிப்பனவு	5	(105,172,859)	(55,347,595)
வரிக்குப் பிந்திய தேறிய இலாபம்		33,008,136	26,682,145
ஏனைய விரிவான வருமானம்			
சேர்ந்த (நட்டம்) / இலாபம்		(149,575)	524,120
வரிவான வருமானம் மீதான வரி விதிப்பனவு		20,941	(73,377)
குறித்த ஆண்டுக்கான மொத்த விரிவான வருமானம்		32,879,502	27,132,888
பங்கொன்றிற்கான சம்பாத்தியம்	6	8.22	6.00
பங்கொன்றிற்கான பங்கிலாபம்	7	2.50	1.75

நிதிநிலைமைக் கூற்று

	குறிப்புக்கள்	2021 ரூபா	2020 ரூபா
சொத்துக்கள்			
நடைமுறையல்லா சொத்துக்கள்			
ஆதனம், பொறி மற்றும் உபகரணம்	8	166,546,237	267,790,774
முற்செலுத்திய குத்தகை காணி		2,556,162	2,670,950
மூலதன குறைவேலை		27,227,155	19,085,178
		196,329,554	289,546,902
நடைமுறை சொத்துக்கள்			
கையிருப்புக்கள்	9	22,991,844	19,975,939
வியாபார மற்றும் ஏனைய பெறத்தக்கவைகள்		68,198,968	54,128,890
பதவியினர் மற்றும் ஏனைய கடன்பட்டோர்கள்		17,668,692	19,130,028
வைப்புக்கள், முற்கொடுப்பனவுகள், முற்பணங்கள்		4,269,558	5,550,074
குறுகிய கால முதலீடுகள்	10	539,796,834	449,346,806
காசு மற்றும் காசுக்குச் சமமானவைகள்	11	89,442,303	26,041,673
மொத்த நடைமுறைச் சொத்துக்கள்		742,368,199	574,173,410
மொத்த சொத்துக்கள்		938,697,754	863,720,312
உரிமையும் பொறுப்புக்களும்			
மூலதனமும் ஒதுக்கங்களும்			
விலை கூறப்பட்ட மூலதனம்	12	40,000,000	40,000,000
நிறுத்தி வைத்த சம்பாத்தியங்கள்		325,074,484	420,024,309
ஏனைய உரிமை மூலக்கூறுகள்	13	219,195,490	219,195,490
		584,269,974	679,219,799
நடைமுறையல்லாப் பொறுப்புக்கள்			
இழைப்பாறல் நன்மை கடப்பாடு	14	13,356,137	12,009,340
தவறுகையிலுள்ள வரி	15	188,429,012	103,274,179
யூரியா உண்மையினைக் கண்டறியும் அறிக்கை		35,353,000	-
		237,138,149	115,283,519
நடைமுறைப் பொறுப்புக்கள்			
வியாபார மற்றும் ஏனைய செலுத்த தக்கவைகள்	16	101,292,547	55,993,823
மக்கள் வங்கி – கோர்ப்பேற்ற கிளை (004100100211301)		-	2,484,595
நடைமுறை வரிப் பொறுப்பு		15,997,084	10,738,576
மொத்த நடைமுறைப் பொறுப்புக்கள்		117,289,631	69,216,994
மொத்த உரிமையும் பொறுப்புக்களும்		938,697,754	863,720,312

மேலே உள்ள நிதிக் கூற்றானது, பக்கம் 22 முதல் 32 வரை உள்ள நிதிக் கூற்றுக்களின் கணக்கீட்டு கொள்கைகள் மற்றும் குறிப்புகளுடன் இணைந்து வாசிக்கப்படுதல் வேண்டும் என்பதுடன் அவை இந்த நிதிக் கூற்றுக்களின் முக்கியமானதொரு பகுதியாகும்.

இத்தகைய நிதிக் கூற்றுக்களைத் தயாரித்து சமர்ப்பித்து பணிப்பாளர் சபையின் பொறுப்பாகும். இந்த நிதிக் கூற்றுக்கள் பணிப்பாளர் சபையால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.



நிதித் தலைவர்



பணிப்பாளர்



பணிப்பாளர்

உரிமை மாற்றக் கூற்று

	விலை கூறப்பட்ட மூலதனம் ரூபா.	ஏனைய உரிமை மூலக் கூறுகள் ரூபா	நிறுத்தி வைக்கப் பட்ட சம்பாத்தி யம். ரூபா	மொத்தம் ரூபா
2021 ஜனவரி 01 இலுள்ளவாறான மீதி	40,000,000	220,795,490	401,364,772	662,160,262
முன்னைய ஆண்டுகளில் சீராக்கம்			(73,350)	(73,350)
செலுத்திய பங்கிலாபம்			(10,000,000)	(10,000,000)
வாகன விற்பனைகள்		(1,600,000)	1,600,000	-
ஆண்டுக்கான தேறிய இலாபம்	-	-	27,132,887	27,132,887
2020 டிசம்பர் 31 இலுள்ளவாறான மீதி	40,000,000	219,195,490	420,024,309	679,219,799
2021 ஜனவரி 01 இலுள்ளவாறான மீதி	40,000,000	219,195,490	420,024,309	679,219,799
முன்னைய ஆண்டுகள் தொடர்பான சீராக்கல்கள்	-	-	1,345,119	1,345,119
முன்னைய ஆண்டுகள் தொடர்பான சீராக்கல்கள்			(7,905,600)	(7,905,600)
முன்னைய ஆண்டுகள் தொடர்பான சீராக்கல்கள்			(118,268,846)	(118,268,846)
செலுத்திய பங்கிலாபம்	-	-	(3,000,000)	(3,000,000)
ஆண்டுக்கான தேறிய இலாபம்	-	-	32,879,502	32,879,502
2021 டிசம்பர் 31 இலுள்ளவாறான மீதி	40,000,000	219,195,490	325,074,484	584,269,974

காசுப் பாய்ச்சல் கூற்று

	2021 ரூபா	2020 ரூபா
வரிக்கு முந்திய தேறிய இலாபம்	138,180,995	82,029,740
சீராக்கல்		
தேய்மானம்	13,827,632	21,172,167
வட்டி வருமானம்	(29,359,130)	(29,760,970)
காணி பெறுமதி குறைப்பு	114,788	114,788
அறவிட முடியாக் கடன் ஐயக் கடன்களுக்கான ஏற்பாடு	-	-
பணிக்கொடைக்கான ஏற்பாடு	2,294,922	2,415,494
பதவியினர் கடன் வட்டி செலவுகள்	-	706,748
தொழிற்படு மூலதன கட்டணங்களுக்கு முன்னரான தொழிற்பாட்டு இலாபம்	125,059,208	76,677,967
கையிருப்புக்களில் (அதிகரிப்பு) / குறைவு	(3,015,905)	5,504,290
வியாபார , ஏனைய பெறத்தக்கவைகளில் (அதிகரிப்பு) / குறைவு	(15,186,114)	(7,308,479)
பதவியினர், ஏனைய கடன்பட்டோர்களில் (அதிகரிப்பு) / குறைவு	1,332,059	1,740,984
வைப்புக்கள், முற்கொடுப்பனவுகள், முற்பணங்களில் (அதிகரிப்பு) / குறைவு	1,280,516	(324,512)
வியாபார, ஏனைய செலுத்த தக்கவைகளில் அதிகரிப்பு / (குறைவு)	39,908,267	5,529,784
	24,318,823	5,142,067
தொழிற்படு மூலதன கட்டணங்களின் பின்னரான தொழிற்பாட்டு இலாபம்	149,378,031	81,820,034
செலுத்திய வருமான வரி	(14,738,576)	(9,526,801)
செலுத்திய பணிக்கொடை	(1,097,700)	(847,116)
தொழிற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்ட காசு.	133,541,755	71,446,117
முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்தான காசுப் பாய்ச்சல்		
வட்டி வருமானம்	28,243,094	25,577,836
ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் கொள்வனவு	(30,854,078)	(662,496)
ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் விற்பனை இலாபம்	-	1,827,000
மூலதன குறைவேலை	(6,948,520)	(11,090,634)
முதலீட்டு நடவடிக்கைகளில் பயன்படுத்திய காசு	(9,559,503)	15,651,706
முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்தான காசுப் பாய்ச்சல்		
யூரியா உண்மையினைக் கண்டறியும் அறிக்கைக்கான காசு மானியம்	35,353,000	
செலுத்திய பங்கிலாபம்	(3,000,000)	(10,000,000)
நிதியிடல் நடவடிக்கையில் பயன்படுத்திய காசு	32,353,000	(10,000,000)
காசு மற்றும் காசுக்குச் சமமானவைகளில் தேறிய அதிகரிப்பு	156,335,252	77,097,823
ஆண்டின் ஆரம்பத்திலுள்ள காசும் காசுக்குச் சமமானவையும்.	472,903,885	395,806,063
ஆண்டின் இறுதியிலுள்ள காசும் காசுக்குச் சமமானவையும் குறிப்பு அ	629,239,137	472,903,885

குறிப்பு அ

ஆண்டின் இறுதியிலுள்ள காசும் காசுக்குச் சமமானவையும்.

மக்கள் வங்கியில் நிலையான வைப்பு (004-60-01-00011894-8)	51,738,105	49,199,869
மக்கள் வங்கியில் நிலையான வைப்பு (004-60-01-00011934-0)	58,609,503	55,941,508
மக்கள் வங்கியில் நிலையான வைப்பு (004-60-01-00011500-4)	15,256,745	14,508,260
மக்கள் வங்கியில் நிலையான வைப்பு (004-60-01-00010701-3)	7,937,050	7,561,654
மக்கள் வங்கியில் நிலையான வைப்பு (004-60-01-00010985-0)	15,577,006	14,840,265

	2021 ரூபா	2020 ரூபா
மக்கள் வங்கியில் நிலையான வைப்பு (004-60-01-00011157-0)	15,650,432	14,882,633
மக்கள் வங்கியில் நிலையான வைப்பு (004-60-01-00011292-6)	15,261,257	14,539,450
மக்கள் வங்கியில் நிலையான வைப்பு (004-60-01-00010519-5)	16,202,226	15,426,412
மக்கள் வங்கியில் நிலையான வைப்பு (004-60-01-00011066-0)	15,584,476	14,838,242
மக்கள் வங்கியில் நிலையான வைப்பு (004-60-01-00010790-5)	7,956,076	7,570,403
மக்கள் வங்கியில் நிலையான வைப்பு (004-60-01-00008845-4)	10,477,09	10,000,000
மக்கள் வங்கியில் நிலையான வைப்பு (004-60-01-00012182-7)	14,318,866	13,675,199
மக்கள் வங்கியில் நிலையான வைப்பு (004-60-01-00012276-4)	14,429,313	13,721,420
மக்கள் வங்கியில் நிலையான வைப்பு (004-60-01-00011798-5)	14,776,945	14,051,884
மக்கள் வங்கியில் நிலையான வைப்பு (004-60-01-00012716-2)	13,906,354	13,224,295
மக்கள் வங்கியில் நிலையான வைப்பு (004-60-01-00012822-3)	14,100,532	13,404,873
மக்கள் வங்கியில் நிலையான வைப்பு (004-60-01-00013562-5)	27,104,234	25,609,622
மக்கள் வங்கியில் நிலையான வைப்பு (004-60-01-00013289-7)	40,072,157	38,094,923
மக்கள் வங்கியில் நிலையான வைப்பு (004-60-01-00013948)	24,917,288	23,709,618
மக்கள் வங்கியில் நிலையான வைப்பு (004-60-01-00014243-0)	11,866,022	11,304,798
மக்கள் வங்கியில் நிலையான வைப்பு (004-60-01-14426-9)	11,794,127	11,215,515
நிலையான வைப்பு –தே.சே.வ.(2/0087/14/44042)	11,491,595	10,968,351
நிலையான வைப்பு –தே.சே.வ(2/0087/14/45413)	11,454,152	10,932,613
நிலையான வைப்பு –தே.சே.வ	10,608,010	10,125,000
நிலையான வைப்பு –தே.சே.வ	10,477,049	10,000,000
நிலையான வைப்பு –தே.சே.வ	10,477,049	10,000,000
நிலையான வைப்பு –தே.சே.வ	10,347,703	-
நிலையான வைப்பு –தே.சே.வ	10,457,588	-
நிலையான வைப்பு –தே.சே.வ	36,591,271	-
நிலையான வைப்பு –தே.சே.வ	10,356,654	-
	539,796,834	449,346,807
மக்கள் வங்கி-கோர்ப்நேற் கிளை(004100100211301)	18,935,883	(2,484,595)
மக்கள் வங்கியில் -MoneyMarket	70,428,764	25,964,758
மக்கள் வங்கியில் –பொம்புவல கிளை(039200170211301)	3,698	6,022
மக்கள் வங்கியில் –ஹொரண கிளை(041200130211301)	72,763	5,922
சில்லறை காசு	1,195	64,971
	89,442,303	23,557,078
	629,239,137	472,903,885

நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புக்கள்

1. கூட்டிணைவுத் தகவல்

1.1. அறிக்கையிடும் தாபனம்

வரையறுக்கப்பட்ட பரந்தன் இரசாயன கம்பனி என்பது இலங்கையில் கூட்டிணைக்கப்பட்டு சட்டபூர்வமாக பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுவனமாகும். கம்பனியின் பதிவு செய்யப்பட்ட அலுவலகமும் முதன்மை வியாபார நிலையமும் இல.100/25, ஸ்ரீ ராமநாதன் வீதி, கொழும்பு 13 இல் அமைந்துள்ளது.

1.2. நிதிக் கூற்றுக்களுக்கான அங்கீகாரம்

நிதிக் கூற்றுக்கள் 2022.11.25 ஆம் திகதியன்று பணிப்பாளர் சபையினால் வழங்கப்படுவதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளன.

1.3. ஊழியர்களின் எண்ணிக்கை

கம்பனியின் ஊழியர்களின் எண்ணிக்கையானது வருட இறுதியில் 51 ஆகும். (2020 இல் – 56)

1.4. முதன்மை நடவடிக்கைகளும் தொழிற்பாடுகளின் தன்மையும்.

கம்பனியின் முதன்மை நடவடிக்கைகள் இரசாயனப் பொருட்களின் இறக்குமதி செய்து விற்பனை செய்தலாகும். மீளாய்வு ஆண்டில் கம்பனியின் முதன்மை நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இடம் பெறவில்லை.

1.5. இணக்க கூற்று

நிதிக் கூற்றுக்கள், விரிவான வருமான அறிக்கை, உரிமை மாற்றக் கூற்று மற்றும் காசுப் பாய்ச்சல் கூற்று ஆகியவற்றை உள்ளடக்கிய நிதி அறிக்கைகள், கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் குறிப்புகளுடன் (“நிதிக் கூற்றுக்கள்”) இலங்கையின் பட்டயக் கணக்காளர் நிறுவனம் (CASriLanka) வழங்கிய புதிய இலங்கை கணக்கீட்டு நியமங்கள் (SLFRS/LKAS) மற்றும் 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் தேவைப்பாடுகள் என்பவற்றிற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளன.

1.6. நிதிக் கூற்றுக்களுக்கான பொறுப்புடமை

கணக்கு புத்தகங்கள் மற்றும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு (SLFRS 01) இணங்க நிதிக் கூற்றுக்களின் உண்மையாகவும் நியாயமாகவும் வழங்குவதற்கான பொறுப்பு முகாமைத்துவத்திற்குரியதாகும்.

2. தயாரிப்பு அடிப்படை

2.1. அளவீட்டு அடிப்படை

நிதிக் கூற்றுக்களானவை, மீள் மதிப்பீடு செய்யப்பட்ட சொத்துக்களைத் தவிர, வரலாற்றுச் கிரய மதிப்பீட்டின் கீழ் சேர்ந்த அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

2.2 சமர்ப்பித்தல் மற்றும் தொழிற்பாட்டு நாணயம்

நிதிக் கூற்றுக்களானவை நிறுவனத்தின் கம்பனி தொழிற்பாடும் முதன்மையான பொருளாதார சூழலாக விளங்கும் கம்பனியின் தொழிற்பாட்டு மற்றும் சமர்ப்பித்தல் நாணயமான இலங்கை ரூபாவில் சமர்ப்பிக்கப்படுகின்றன.

3. கணக்கீட்டுக் கொள்கைகள்

3.1. கணக்கீட்டுக் கொள்கைகளில் மாற்றங்கள்

வேறுவிதமாகக் குறிப்பிடப்பட்டாலன்றி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் இந்த நிதிக் கூற்றுக்களில் வழங்கப்பட்ட அனைத்து நிதிக் காலகட்டங்களுக்கும் மாற்றியமைக்கப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகள் உள்ளன.

ஒப்பீட்டுத் தகவல்

கணக்கீட்டுக் கொள்கைகள் கம்பனியினால் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு, முந்தைய ஆண்டுடன் ஒத்துப்போகின்றன. நடப்பு ஆண்டின் சமர்ப்பித்தலினை உறுதிப்படுத்த தேவையான இடங்களில் முந்தைய ஆண்டின் புள்ளிவிவரங்கள் மற்றும் சொற்றொடர்கள் மீளமைக்கப்பட்டுள்ளன.

3.2. முக்கியமான கணக்கீட்டு தீர்ப்பளவுகள், மதிப்பீடுகள் மற்றும் கருதுகோள்கள்

கம்பனியின் நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு, நிர்வாகத்திற்குத் தேவை, தீர்ப்புகள், மதிப்பீடுகள் மற்றும் அனுமானங்கள், அறிக்கையிடல் காலத்தின் முடிவில் வருமானம், செலவுகள், சொத்துக்கள், பொறுப்புகள் ஆகியவற்றின் அளவைப் பாதிக்கலாம். அறிக்கையிடல் திகதியில், அடுத்த நிதியாண்டிற்குள் சொத்துக்கள் மற்றும் கடன்களின் அளவுகளைச் கொண்டு செல்லும் பொருள்களைச் சரிசெய்வதற்கான முக்கியமான

ஆபத்துகள் தொடர்பான தீர்ப்புகள் என்பன பின்வருமாறு கலந்துரையாடப்படும்

ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் மீள்மதிப்பீடு

கம்பனியானது ஆதனம்பொறி , மற்றும் உபகரணங்களை மீள்மதிப்பீடு செய்யப்பட்ட தொகையில் அளவீடு செய்கின்றது. நியாயமான மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் உரிமைப் பங்கு கூற்றில் அங்கீகரிக்கப்படுகின்றன. கம்பனியானது இன்படி நியாயமான மதிப்பு 31 டிசம்பர் 2010 மற்றும் குறிப்பிட்ட அடையாளம் காணப்பட்ட ஆதனம்பொறி மற்றும் உபகரணங்களை , நிர்ணயிக்க சுயாதீன மதிப்பீட்டு நிபுணர்களை ஈடுபடுத்தியது

வரிகள்

கம்பனியானது வருமான வரி மற்றும் பெசேவமற்றும் தேகவ உள்ளிட்ட ஏனைய வரிகளுக்கு உட்பட்டது. நிதிக் கூற்றுக்களில் . இந்நிதி பின்பற்றுவது மற்றும் வரி விதிக்கும் நோக்கத்திற்காக வரி விதிக்கக்கூடிய இலாபம் ஆகியவற்றின் மீதான வரி வழிகாட்டுதல்களின் வெளியீடு நிலுவையில் உள்ள தற்போதைய, ஒத்திவைக்கப்பட்ட மற்றும் பிற வரிகளுக்கான மொத்த ஒதுக்கீட்டைத் தீர்மானிக்க குறிப்பிடத்தக்க தீர்ப்பு தேவைப்பட்டது. இந்த . நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் நேரத்தில், வரிச் சட்டங்களின் பொருந்தக்கூடிய தன்மையின் விளக்கம் தொடர்பாக நிச்சயமற்ற நிலைகள் என்பன உள்ளன.

கற்பனைச் சொத்துக்களின் பெறுமதிக்குறைவு

உறுதியான சொத்துக்களில் உள்ள குறைபாட்டின் மதிப்பீட்டில், தொடர்புடைய இடங்களுக்காக சரிசெய்யப்பட்ட சொத்தால் உருவாக்கப்பட்ட எதிர்கால காசுப் பாய்ச்சல்களின் சிறந்த மதிப்பீடுகளின் தற்போதைய மதிப்பாக கணக்கிடப்பட்ட சொத்தின் பயன்பாட்டில் உள்ள பெறுமதியின் மதிப்பீடு அடங்கும். இந்த மதிப்பீட்டில் உள்ளார்ந்த உறுதிப்பாடுகள் உள்ளன. குறைபாடு இழப்புகள் ஏதேனும் இருந்தால், உடனடியாக வருமான கூற்றில் அறவீடு செய்யப்படும்.

4. முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளின் பொழிப்பு

4.1. வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்

வெளிநாட்டு நாணயங்களின் பரிவர்த்தனைகள் பரிவர்த்தனை திகதியின் மாற்று விகிதத்தின் அடிப்படையில் இலங்கை ரூபாவில் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. ஆண்டு இறுதியில் வெளிநாட்டு நாணயத்தில் உள்ள

அனைத்து பண சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஐந்தொகையில் நிலவும் விகிதத்தில் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. வரலாற்றுச் செலவு அல்லது அந்நியச் செலாவணியில் குறிப்பிடப்பட்ட நியாயமான மதிப்பின் அடிப்படையில் கொண்டு செல்லப்படும் நாணயமற்ற பொருட்கள், பரிவர்த்தனை திகதியில் நடைமுறையில் உள்ள மாற்று விகிதத்தைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. பரிவர்த்தனைகளில் ஏற்படும் இலாபங்கள் அல்லது நட்டங்கள் வருமான கூற்றில் கையாளப்படுகின்றன.

4.2. வரி

நடைமுறை வரி

வருமான வரிக்கான ஏற்பாடு நிதிக் கூற்றுக்களில் தெரிவிக்கப்பட்ட வருமானம் மற்றும் செலவினங்களின் கூறுகளை அடிப்படையாகக் கொண்டதுடன் 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இல. உள்நாட்டு இறைவரிச் சட்டம் மற்றும் அதன் திருத்தங்களின் நியதிகளின்படி கணக்கிடப்படுகிறது.

தவறுகையிலுள்ள வரி

ஒத்திவைக்கப்பட்ட வரிவிதிப்பு, பொறுப்பு முறையின் அடிப்படையில், நிதிக் கூற்று நோக்கங்களுக்காக சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் கொண்டு செல்லும் அளவு மற்றும் வரி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் தொகைகளுக்கு இடையே ஐந்தொகை திகதியில் தற்காலிக வேறுபாடுகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது. தவறுகையிலுள்ள வரிவிதிப்புக் கணக்கில் உள்ள மீதி, பதிவளிக்கப்பட்ட பெறுமதி என்பவற்றுக்கு இடையிலான வேறுபாட்டிற்குப் பொருந்தும் வருமான வரியைக் குறிக்கின்றது வரித் தேய்மானம் கோரப்பட்ட சொத்துகளின் வரி நோக்கங்களுக்காகக் குறைக்கப்பட்ட பெறுமதிகள் மற்றும் அத்தகைய சொத்துகளின் தேறிய புத்தக பெறுமதி, ஓய்வூதியப் பலன்களுக்கான ஏற்பாட்டின் மூலம் அமைக்கப்பட்டுள்ளது, இது வருமான வரி நோக்கங்களுக்காக பணம் செலுத்தும்போது மட்டுமே கழிக்கப்படும்.

தவறுகையிலுள்ள வரிச் சொத்துக்களின் கொண்டு செல்லும் தொகையானது, ஒவ்வொரு ஐந்தொகை திகதியிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட வரிச் சொத்துக்களின் அனைத்து அல்லது பகுதியையும் பயன்படுத்த அனுமதிக்க போதுமான வரி விதிக்கக்கூடிய இலாபங்கள் இனி கிடைக்காது.

4.3. ஆதனம், பொறி மற்றும் உபகரணம்

அங்கீகாரத்துக்கான அடிப்படை

ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் நிறுவனத்திற்கு சொத்துடன் தொடர்புடைய எதிர்கால பொருளாதார நன்மைகள்

நிறுவனத்திற்குப் பாயும் வாய்ப்புக்கள் இருந்தால் அங்கீகரிக்கப்படுவதுடன் இகதி 16 இன்படி, சொத்தின் கிரயமானது, நம்பகத்தன்மையுடன் அளவிடப்படலாம்

அளவீட்டு அடிப்படை

ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் நிர்ணயிக்கப்பட்ட கிரயத்தில் / மீள் மதிப்பீடு செய்யப்பட்ட திகதி வரையிலான குறைந்த மதிப்பிலான தேய்மானம் மற்றும் திரட்டப்பட்ட குறைபாடு இழப்பு. நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் கொண்டு செல்லும் மதிப்பை மீட்டெடுக்க முடியாது என்பதைக் குறிக்கும் போது, ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் கொண்டு செல்லும் பெறுமதிகள் குறைபாட்டிற்காக மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் பின்னர் மீள் மதிப்பீடு செய்யப்பட்டால், மீள் மதிப்பீடு திகதியில் அத்தகைய சொத்துக்களின் முழு வகுப்பினரும் நியாயமான பெறுமதியில் மீள் மதிப்பீடு செய்யப்படும்.

எந்தவொரு மறுமதிப்பீட்டு மிகையும் ஏனைய விரிவான வருமானத்தில் அங்கீகரிக்கப்பட்டு, சொத்து மறுமதிப்பீட்டு கையிருப்பில் உரிமையில் திரட்டப்படுகிறது, அது நீங்கலாக, வருமானக் கூற்றில் முன்னர் அங்கீகரிக்கப்பட்ட அதே சொத்தின் மதிப்பீட்டுக் குறைவானது, இதில் அதிகரிப்பு வருமான கூற்றில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சொத்து மறுமதிப்பீட்டு ஒதுக்கீட்டில் அங்கீகரிக்கப்பட்ட அதே சொத்தில் ஏற்கனவே உள்ள மீதியினை ஈடுசெய்யும் அளவுக்கு, வருமானக் கூற்றில் மீள்மதிப்பீட்டு பற்றாக்குறை அங்கீகரிக்கப்படுகிறது.

மீள் மதிப்பீட்டுத் திகதியில் திரண்ட தேய்மானம், சொத்தின் மொத்தக் கொண்டு செல்லும் தொகைக்கு எதிராக நீக்கப்பட்டு, நிகரத் தொகையானது, சொத்தின் மீள் மதிப்பீடு செய்யப்பட்ட தொகைக்கு மீண்டும் கணக்கிடப்படும். விற்பனை செய்யப்பட்டதும், குறித்த சொத்துடன் தொடர்புடைய ஏதேனும் மீள் மதிப்பீட்டு ஒதுக்கமானது இருப்பு தொடர்பான ஏதேனும் நிறுத்தி வைக்கப்பட்ட வருமானத்திற்கு மாற்றப்படும்.

அங்கீகாரமின்மை

ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் பொருட்கள் மாற்றுதல், அகற்றுதல் அல்லது எதிர்காலத்தில் பொருளாதார நன்மைகள் எதுவும் அவற்றின் பயன்பாட்டிலிருந்து எதிர்பார்க்கப்படாதபோது அங்கீகாரம் நீக்கப்படும். சொத்தை அங்கீகரிப்பதில் ஏற்படும்

இலாபம் அல்லது நட்டம், சொத்து அங்கீகாரம் நீக்கப்பட்ட ஆண்டில் வருமான அறிக்கையில் சேர்க்கப்படும்.

தேய்மானம்

தேய்மானம் என்பது, இறையிலாதனம் தவிர்ந்த, அனைத்து ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் விலை அல்லது மதிப்பீட்டின் மீது நேர்கோட்டு முறையைப் பயன்படுத்தி, அத்தகைய சொத்துக்களின் மதிப்பிடப்பட்ட பயனுள்ள பொருளாதார ஆயுட்காலத்தின் மீது அத்தகைய தொகைகளை தள்ளுபடி செய்வதற்காக கணிப்பிடப்படுகின்றது

மதிப்புள்ள சொத்துகளின் தேய்மானமானது சொத்துக்களின் பயனுள்ள பொருளாதார ஆயுட்காலத்தின் அடிப்படையில் உருப்படியாகச் செய்யப்படுகிறது.

கீழே காட்டப்பட்டுள்ள விவரங்களின்படி, புதிய சொத்துக்களின் சேர்க்கைகளின் மீது தேய்மானம் செய்யப்படுகிறது.

சொத்துக்கள்	வருடாந்த %
கட்டிடங்கள்	5.00
மோட்டார் வாகனங்கள்	25.00
சிலிண்டர் / கொள்கலன்கள்	12.50
கருவிகள் / உபகரணங்கள்	12.50
அலுவலக உபகரணம்	12.50
தனபாடம்	12.50
பெருத்துக்கள்	
பொறி, இயந்திரம்	12.50
கணனி துணைப் பொருட்கள்	33.33
தொடர்பாடல், ஊடக உபகரணம்	33.33
துவிச்சக்கர வண்டி	12.50

4.4. நிதி உபகரணங்கள், ஆரம்ப அங்கீகாரம், தொடர்ந்துவரும் அளவீடு

i) நிதிச் சொத்துக்கள்

ஆரம்ப அங்கீகாரத்தில் நிதிச் சொத்துக்களின் வகைப்பாடு நிதிச் சொத்தின் ஒப்பந்த காசுப் பாய்ச்சல் பண்புகள் மற்றும் அவற்றை நிறுவகிப்பதற்கான நிறுவனத்தின் வர்த்தக மாதிரியைப் பொறுத்தது. நிறுவனம் ஆரம்பத்தில் நிதி சொத்துக்களை அவற்றின் நியாயமான மதிப்பு மற்றும் பரிவர்த்தனை செலவில் அளவிடுகிறது. SLFRS 15 இன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட பரிவர்த்தனை விலையை நடைமுறைப்படுத்தக்கூடிய

அளவீடுகளுக்குப் பயன்படுத்திய நிறுவனத்திற்கு குறிப்பிடத்தக்க நிதியுதவி கூறுகள் இல்லாத வியாபார பெறத்தக்கவைகளாகும்.

OCI மூலம் நிதிச் சொத்தை வகைப்படுத்தி, கடனீட்டுச் செலவு அல்லது நியாயமான மதிப்பில் அளவிடுதல் வேண்டும். முதல் மற்றும் நடைமுறை நிலுவைத் தொகைக்கான வட்டியை மட்டுமே செலுத்தும் பணப்புழக்கங்களை இது உருவாக்குதல் வேண்டும். நிதி சொத்துக்களை நிருவகிப்பதற்கான நிறுவனத்தின் வர்த்தக மாதிரியானது காசுப் பாய்ச்சல்களை உருவாக்குவதற்காக நிதி சொத்துக்களை எவ்வாறு நிருவகிக்கிறது என்பதைக் குறிக்கின்றது. வர்த்தக மாதிரியானது, ஒப்பந்தப் பணப் பாய்ச்சல்களைச் சேகரிப்பதில் இருந்து காசுப் பாய்ச்சல்கள் வருமா அல்லது நிதிச் சொத்துக்களை விற்பதா அல்லது இரண்டையுமே தீர்மானிக்கின்றது.

அங்கீகரிக்கப்பட்ட தொகைகளை ஈடுசெய்வதற்கு தற்போது நடைமுறைப்படுத்தக்கூடிய சட்டப்பூர்வ உரிமை இருந்தால், சொத்துக்களை உணர்ந்து, கடன்களை ஒரே நேரத்தில் தீர்க்கும் எண்ணம் இருந்தால், நிதி நிலைகள் மற்றும் நிதி நிலைகள் ஈடுசெய்யப்படுகின்றன நிதிச் சொத்துக்கள் மற்றும் நிதிப் பொறுப்புகள் ஈடுசெய்யப்பட்டு, நிகரத் தொகை நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும், அங்கீகரிக்கப்பட்ட தொகைகளை ஈடு செய்வதற்கு தற்போது நடைமுறைப்படுத்தக்கூடிய சட்ட உரிமை இருந்தால் மற்றும் தேறிய அடிப்படையில் தீர்வு காணும் எண்ணம் இருந்தால், சொத்துக்களை பொறுப்புகள் ஒரே நேரத்தில் ஈடு செய்தல் வேண்டும்.

கம்பனியின் நிதிச் சொத்துக்களில் பெறத்தக்கவைகள், கடன்கள் மற்றும் ஊழியர்களுக்கான முற்பணங்கள் ஆகியவை ஒப்பந்த காசுப் பாய்ச்சல்கள், அரசாங்கப் பிணை முறிகள், மீள் பெறுகை ஒப்பந்தங்கள் மற்றும் காசு மற்றும் காசுக்குச் சமமானவைகளைச் சேகரிப்பதற்காக வைத்திருக்கும் ஊழியர்களுக்கான நிலையான வைப்புத்தொகைகள் ஆகியவை உள்ளடங்கும்.

பின்வரும் இரண்டு நிபந்தனைகளின் திருப்தியின் பேரில் நிறுவனத்தின் நிதிச் சொத்துக்கள் பின்னர் கடனீட்டுச் செலவில் கணிப்பிடப்படுகின்றன.

அ) நிதிச் சொத்துக்கள் ஒரு வர்த்தக மாதிரியில் ஒப்பந்த காசுப் பாய்ச்சலைச் சேகரிப்பதற்காக நிதிச் சொத்துக்களை வைத்திருக்கும் நோக்கத்துடன் வைத்திருக்கப்படுகின்றன.

ஆ) நிதிச் சொத்துக்களில் ஒப்பந்த விதிமுறைகள் குறிப்பிட்ட திகதிகளில் காசுப் பாய்ச்சல்களுக்கு

வழிவகுக்கும், அவை முதல் மற்றும் முதல் தொகைக்கான வட்டியை மட்டுமே செலுத்துகின்றன.

அதற்கிணங்க, நிதிச் சொத்துக்கள் ஒரு பெறுமதி குறைப்புச் செய்யப்பட்ட செலவு பின்னர் பயனுள்ள வட்டி (EIR) முறையைப் பயன்படுத்தி கணிப்பிடப்படுகின்றதுடன் அவை குறைபாட்டிற்கு உட்பட்டவையுமாகும். சொத்துக்கள்

அங்கீகரிக்கப்படாத, மாற்றியமைக்கப்பட்ட அல்லது பலவீனமடையும் போது இலாபம் அல்லது நட்டத்தில் அங்கீகரிக்கப்படுகின்றன.

நிதிச் சொத்துக்களின் அங்கீகாரமின்மை

ஒரு நிதிச் சொத்து முதன்மையாக அங்கீகரிக்கப்படாத போது:

சொத்துக்களிலிருந்து பணப்புழக்கங்களைப் பெறுவதற்கான உரிமைகள் காலாவதியாகிவிட்டன: அல்லது நிறுவனத்திற்கு மாற்றியமைக்கப்பட்ட அதன் உரிமைக்கான காசுப் பாய்ச்சலினை முழுமையாக பெறுதல்.

அ) நிறுவனம், சொத்துக்களின் அபாயங்கள் மற்றும் வெகுமதிகள், அல்லது

ஆ) நிறுவனம் சொத்துக்களின் அனைத்து அபாயங்கள் மற்றும் வெகுமதிகளை கணிசமாக மாற்றவோ அல்லது தக்கவைக்கவோ இல்லை, ஆனால் சொத்துக்களின் கட்டுப்பாட்டை மாற்றியுள்ளது. நிறுவனம் ஒரு சொத்துக்களிலிருந்து காசுப் பாய்ச்சல்களைப் பெறுவதற்கான அதன் உரிமையை மாற்றும்போது அல்லது சிந்தனை ஒப்பந்தமொன்றினை மேற்கொண்டால், அது உரிமையின் அபாயங்கள் மற்றும் வெகுமதிகளைத் தக்கவைத்துள்ளதா மற்றும் எந்த அளவிற்கு மதிப்பிடுகிறது. சொத்துக்களின் அனைத்து இடர்கள் மற்றும் வெகுமதிகள் மாற்றப்படாமலோ அல்லது தக்கவைக்கப்படாமலோ, சொத்துக்களின் கட்டுப்பாட்டை மாற்றாதபோது, நிறுவனம் அதன் தொடர்ச்சியான ஈடுபாட்டின் அளவிற்கு மாற்றப்பட்ட சொத்துக்களை தொடர்ந்து அங்கீகரிக்கிறது. அந்த வழக்கில், நிறுவனம் தொடர்புடைய பொறுப்பையும் அங்கீகரிக்கிறது. மாற்றப்பட்ட சொத்துக்கள் மற்றும் தொடர்புடைய பொறுப்புகள் நிறுவனம் தக்கவைத்துள்ள உரிமைகள் மற்றும் கடமைகளை பிரதிபலிக்கும் அடிப்படையில் அளவிடப்படுகிறது. மாற்றப்பட்ட சொத்துக்களின் மீதான உத்தரவாதத்தின் வடிவத்தை எடுக்கும் தொடர்ச்சியான ஈடுபாடு, சொத்துக்களின் ஓதல் சுமந்து செல்லும் தொகையின் குறைந்த அளவிலும், நிறுவனம் திருப்பிச் செலுத்த வேண்டிய அதிகப்பட்ச எண்ணிக்கையிலும் அளவிடப்படுகிறது.

நிதிச் சொத்துக்களின் பெறுமதி குறைப்பு

எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புகளுக்கான (ECLகள்) அனைத்துக் கடன் கருவி அளவிடப்பட்ட பெறுமதி

குறைப்பு செலவுக்கான கொடுப்பனவை நிறுவனம் அங்கீகரிக்கின்றது.

ECLகள், ஒப்பந்தத்தின்படி ஒப்பந்தப் பணப்புழக்கங்கள் மற்றும் நிறுவனம் பெற எதிர்பார்க்கும் அனைத்து பணப்புழக்கங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டவை, மூல பயனுள்ள வட்டி விகிதத்தின் தோராயத்தில் தள்ளுபடி செய்யப்படும். எதிர்பார்க்கப்படும் காசுப் பாய்ச்சல்களில் காசுப் பாய்ச்சலும் அடங்கும் ஒப்பந்த விதிமுறைகளுடன் ஒருங்கிணைந்த இணை அல்லது ஏனைய கடன் மேம்பாடுகளின் விற்பனை.

வர்த்தக பெறத்தக்கவைகளுக்கு, நிறுவனம் RCLகளை கணக்கிடுவதில் எளிமையான அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது.

மீள் வகைப்படுத்தல்

SPPI (முதன்மை மற்றும் வட்டி மட்டுமே செலுத்துதல்) சோதனை மற்றும் வரலாற்றுத் தரவுகளின் மதிப்பீட்டின் முடிவில் ஒப்பந்த காசுப் பாய்ச்சல்களைச் சேகரிக்க முகாமைத்தவத்தின் நோக்கமாக, நிதிச் சொத்துக்கள் பணமதிப்பிழப்பு கிரயத்தில் அளவிடப்படுகின்றன., 2018 ஜனவரி 01 இலுள்ளவாறு கம்பனி ஒப்பந்த காசுப் பாய்ச்சல்களைச் சேகரிப்பதற்கான வர்த்தக மாதிரியைத் தேர்ந்தெடுத்து, அத்தகைய நிதியை பெறுமதி குறைப்புச் செய்யப்பட்ட கிரயத்தில் அளவீடு செய்கின்றது.

நிதிச் சொத்துக்கள் அவற்றின் ஆரம்ப அங்கீகாரத்திற்குப் பிறகுமீள் வகைப்படுத்தப்படுவதில்லை, அத்தகைய நிதிச் சொத்துக்களை நிருவகிப்பதற்கான வர்த்தக மாதிரியின் நோக்கத்தை நிறுவனம் மாற்றும் போது மட்டுமே, அரிதான சூழ்நிலைகளில் மட்டுமே மீள் வகைப்படுத்தப்படுகின்றன.

வர்த்தக மாதிரியின் விளைவாக, நிறுவனம் அடுத்த அறிக்கையிடல் காலப்பகுதியின் முதல் நாளிலிருந்து அனைத்து பாதிக்கப்பட்ட சொத்துகளையும் மீள் வகைப்படுத்துகின்றது. முந்தைய காலப்பகுதிகள் மீளவும் குறிப்பிடப்படவில்லை.

நிதிசார் பொறுப்புகள்

இலாபம் மற்றும் நட்டம் மூலம் நியாயமான பெறுமதியிலான நிதிப் பொறுப்புகளைத் தவிர, அனைத்து நிதித் திறன்களும் தரவு மாற்றப்பட்ட செலவை கணிப்பிடுகின்றன. 2021 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான செலுத்த வேண்டிய தொகையைத் தவிர வேறு நிதிப் பொறுப்புகள் நிறுவனத்திற்கு இல்லை.

4.5. கையிருப்புக்கள்

கையிருப்புக்கள் மிகக் குறைந்த விலையிலும் தேறிய உணரக்கூடிய பெறுமதியிலும் மதிப்பிடப்படுகின்றன.

தேறிய உணரக்கூடிய பெறுமதி என்பது மதிப்பிடப்பட்ட விற்பனை விலை குறைவான மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு மற்றும் விற்பனை செய்வதற்கு தேவையான மதிப்பிடப்பட்ட செலவுகள் ஆகும்.

4.6. வியாபார மற்றும் ஏனைய பெறத்தக்கவைகள்

கடனாளிகள் மற்றும் ஏனைய பெறத்தக்கவைகள் ஐயத்திற்குரிய வரவுகளுக்கு நிகரமாக மதிப்பிடப்பட்ட தொகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோசமான மற்றும் ஐயக் கடன்களுக்கான ஏற்பாடுகள் பின்வருமாறு செய்யப்படுகின்றன;

1-2 வருடங்கள்	25%
2-3 வருடங்கள்	50%
3 வருடங்களுக்கும் மேல்	100%

4.7. காசும் காசுக்குச் சமமானவையும்

நிதி நிலை கூற்றில் உள்ள காசு மற்றும் காசுக்குச் சமமானவை, காசுப் பாய்ச்சல் கூற்றின் நோக்கத்திற்காக வங்கிகள் மற்றும் கையில் உள்ள பணத்தை உள்ளடக்குகின்றது, காசு மற்றும் காசுக்குச் சமமானவையானது காசு மற்றும் குறுகிய கால வைப்புகளையும் கொண்டிருக்கும்.

4.8. வரையறுத்த நன்மை திட்டம் - பணிக்கொடை

வரையறுக்கப்பட்ட நன்மைத் திட்டம், ஒரு ஊழியர் தனது ஓய்வு காலத்தில் பெறும் நன்மையின் அளவை விபரிக்கின்றது, பொதுவாக ஓய்வுபெறும் போது அவரது சேவையை சார்ந்துள்ளது. நிறுவனம் சட்டத்திற்கு உட்பட்ட ஒரு ஊழியருக்கு பணிக்கொடையை செலுத்துவதற்கு பொறுப்பாகும் மற்றும் அத்தகைய பணிக்கொடையானது அங்கீகரிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட நன்மை திட்டமாகும். நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கை. அத்தகைய பலன் திட்டத்தின் கீழ் பலன்களை வழங்குவதற்கான செலவு ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனியாக கணக்கிடப்பட்டு, ப்ராஜெக்ட்டு யூனிட் கிரெடிட் முறைக்கு ஏற்ப கணக்கிடப்படுகிறது. இந்த காலகட்டத்தில் ஏற்படும் ஆதாயங்கள் மற்றும் இழப்புகள் அத்தகைய பணிக்கொடைக்கு எதிராக வசூலிக்கப்படுகின்றன அல்லது வரவு வைக்கப்படுகின்றன.

வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் திட்டம் - ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை நிதியம்

வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் திட்டத்திற்கான பங்களிப்புகளுக்கான கடப்பாடு, விரிவான வருமான அறிக்கையின் செலவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

4.9. பொறுப்புக்களும் ஏற்பாடுகளும்

கடந்த கால நிகழ்வின் விளைவாக தற்போதைய கடமை இருக்கும்போது பொறுப்புகள் மற்றும் விதிகள் நிதி நிலை அறிக்கையில் அங்கீகரிக்கப்படுகின்றன, அதன்

தீர்வு பொருளாதார நன்மைகளை உள்ளடக்கிய வளங்களின் வெளியேற்றத்தை விளைவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடன் பட்டோர்களின் கோரிக்கையின் பேரில் அல்லது ஐந்தொகை திகதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் செலுத்த வேண்டிய கடமைகள் ஐந்தொகையில் தற்போதைய பொறுப்புகளாகக் கருதப்படுகின்றன. ஐந்தொகை திகதியிலிருந்து ஐந்தொகை திகதியிலிருந்து ஒரு வருடத்திற்குப் பின்னர் செலுத்த வேண்டிய பொறுப்புகள் ஐந்தொகையில் நடைமுறை அல்லாத கடன்களாகக் கருதப்படுகின்றன.

4.10. அறிக்கையிடல் திகதிக்கு பின்னரான நிகழ்வுகள்

அறிக்கையிடல் காலத்திற்குப் பின்னான நிகழ்வுகள், அறிக்கையிடல் காலத்தின் இறுதிக்கும் நிதிக் கூற்றுக்கள் வெளியிடுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட திகதிக்கும் இடையில் நிகழும் சாதகமான மற்றும் பாதகமான நிகழ்வுகளாகும்.

அறிக்கையிடல் காலத்திற்குப் பிறகு நிகழும் நிகழ்வுகளின் பொருள், பரிசீலிக்கப்பட்டு, தேவையான இடங்களில் நிதிக் கூற்றுக்களில் பொருத்தமான மாற்றங்கள் அல்லது வெளிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

4.11. மீளளிக்கத்தக்க சிலிண்டர்களுக்கான வைப்புக்கள்

மீளப் பெறத்தக்க சிலிண்டர்களில் உள்ள வைப்புத்தொகையானது, நிறுவனத்தால் மீளப் பெறக்கூடிய சிலிண்டர்களை வழங்கும் போது விநியோகஸ்தர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட பண வைப்புத்தொகையைக் குறிக்கின்றது. ஒரு விநியோகஸ்தரை நிறுத்தும் நேரத்தில், மீளளிக்கத்தக்க சிலிண்டர்கள் நிறுவனத்திற்குத் திருப்பியளிக்கப்பட்டால் அல்லது வைப்புத்தொகை திரும்பப்பெறப்படும். திரும்பப் பெறக்கூடிய சிலிண்டர்கள் கம்பனிக்கு மீள வழங்கப்படவில்லை.

4.12. வருமான அங்கீகாரம்

இந்நிதி 15 ஆனது வருமானத்தினை எப்போது அங்கீகரிக்க வேண்டும் மற்றும் எவ்வளவு வருமானத்தினை அங்கீகரிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கான ஒரு விரிவான கட்டமைப்பை நிறுவுகிறது.

அந்த கட்டமைப்பின் அடிப்படைக் கொள்கை என்னவென்றால், ஒரு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளை மாற்றுவதை விபரிப்பதற்கு வருமானத்தினை அங்கீகரித்தல் வேண்டும், இது அந்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஈடாக கம்பனி எதிர்பார்க்கும் உரித்துடமையினைப் பிரதிபலிக்கிறது.

வருமானத்தினை அங்கீகரிக்க பின்வரும் குறிப்பிட்ட அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பொருட்களின் விற்பனை

பொருட்களின் உரிமையாளரின் கணிசமான ஆபத்து மற்றும் வெகுமதிகள் வாங்குபவருக்குக் கொடுக்கப்பட்டால், பொருட்களின் விற்பனையின் வருமானமானது அங்கீகரிக்கப்படுகிறது, இது குழுவானது, வழக்கமாக உரிமையுடன் தொடர்புடைய தொடர்ச்சியான நிருவாகத்தையோ அல்லது விற்கப்பட்ட பொருட்களின் மீதான பயனுள்ள கட்டுப்பாட்டையோ வைத்திருக்காது.

வரி அடிப்படையிலான புரன்வு

புரன்வு அடிப்படையிலான வரிகளில் மதிப்பு கூட்டப்பட்ட வரி மற்றும் தேசக்கட்டுமான வரி ஆகியவை அடங்கும். நிறுவனம் அந்தந்த சட்டங்களின்படி அத்தகைய வரிகளை செலுத்துகின்றது.

வட்டி வருமானம்

வட்டி வருமானமானது அது நிகழ்ந்தது என அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் விரிவான வருமான கூற்றில் நையதொழிற்பாட்டு வருமானத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இலாபங்கள் மற்றும் நட்டங்கள்

ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் மற்றும் முதலீடுகள் உட்பட ஏனைய நடப்பு அல்லாத சொத்துக்களை அகற்றுவதன் மூலம் ஏற்படும் வருமான இயல்பின் தேறிய வருமானங்கள் மற்றும் நட்டங்கள், அப்புறப்படுத்தப்பட்ட வருமானத்தில் இருந்து கழித்த பிறகு, அத்தகைய சொத்துக்கள் மற்றும் தொடர்புடைய விற்பனை செலவுகள் விரிவான வருமான கூற்றில் கணக்கிடப்படும்.

ஏனைய வருமானம்

ஏனைய வருமானம் சேர்ந்த அடிப்படையில் அங்கீகரிக்கப்படுகின்றது. ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களை அகற்றுவதில் தேறிய வருமானங்கள் மற்றும் நட்டங்கள் மற்றும் முதலீடுகள் உட்பட ஏனைய நடைமுறை அல்லாத சொத்துக்கள் இலாபம் மற்றும் நட்டத்திற்காக கணக்கிடப்பட்டுள்ளன.

4.13. செலவின அங்கீகாரம்

செலவினங்கள் மற்றும் குறிப்பிட்ட வருமானப் பொருட்களின் வருமானம் ஆகியவற்றுக்கு இடையேயான நேரடி தொடர்பின் அடிப்படையில் விரிவான வருமான அறிக்கையில் அங்கீகரிக்கப்பட்ட செலவுகள். வர்த்தகத்தை நடாத்துவதற்கும், ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களை திறமையான நிலையில் பராமரிப்பதற்கும் ஏற்படும் அனைத்து செலவுகளும் விரிவான வருமான அறிக்கையில் அறவிடு செய்யப்பட்டுள்ளது.

5. ஒப்பந்தங்களில் பணிப்பாளர்களின் ஆர்வம்

திரு.ஆர்.கே.யு.ரணவீர, திரு.டபிள்யூ.பெரேரா, திரு.ஏ.டி.எஸ்.கே. நந்தசிறி, திரு. எஸ்.பூ.பி. விக்கிரமசிங்க, திரு. எஸ்.அமரவீர, திரு.டி.கே.சுமணதாச மற்றும் திருமதி.ஜே.பி. பிரியங்கனி ஆகியோர் 2021 டிசம்பர் 31 இல் நிறுவனத்தின் பணிப்பாளர்களாக இருந்துள்ளனர்.

கணக்களுக்கான குறிப்புகள்

	2021 ரூபா	2020 ரூபா
1 வருமானம்		
திரவ குளோரின்	376,178,611	287,136,000
கோஸ்ரிக் சோடா துகள்கள்	3,985,150	7,464,130
கோஸ்ரிக் சோடா திரவம்	7,575,390	5,436,360
சுத்திகரிப்பு திரவம்	6,491,942	4,274,601
கை சுத்திகரிப்பான்	1,231,081	502,545
ஹைட்ரோகுளோரிக் அமிலம்	-	1,771,466
	395,462,175	306,585,103
2 விற்பனைச் செலவு		
ஆரம்ப சரக்கிருப்பு	6,957,004	13,456,986
கூட்டு28;கொள்வனவுகள்	214,140,343	146,426,023
	221,097,347	159,883,009
கழி28; இறுதிச் சரக்கிருப்பு	(10,813,264)	(6,957,004)
	210,284,083	152,926,005
3 ஏனைய தொழிற்பாட்டு வருமானம்		
பதவியினர் கடன்கள் மீதான வட்டி	1,325,651	1,148,749
நிலையான வைப்புக்கள் மீதான வட்டி	28,033,479	28,612,210
ஏனைய வருமானம்	42,787,121	31,884,210
	44,112,772	33,032,969
4 தொழிற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தான இலாபம்	138,195,691	82,082,548
பின்வரும் செலவுகள் அறவீடு செய்யப்பட்டதன் பின்னர் தொழிற்பாட்டு இலாபம்		
தேய்மானம்	13,827,632	21,172,167
கணக்காய்வாளர்கள் வேதனம்	300,000	300,000
ஆளணி செலவுகள் குறிப்பு 4.1	52,157,953	49,736,649
4.1 ஆளணி செலவுகள்		
சம்பளங்கள், கூலிகள் மற்றும் ஏனைய தொடர்புடைய செலவுகள்	49,223,194	21,172,167
முனைய பணிக்கொடை	2,294,922	2,415,494
ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம்	5,355,599	5,538,462
மேற்குறித்தவை உள்ளடங்கலாக		
பணிப்பாளர் வேதனாதிகள் (தலைவர் கட்டணங்கள்)	2,415,494	2,190,511
பணிப்பாளர் கட்டணம்	5,538,462	5,289,517
5 வரி விதிப்பனவு		
நடைமுறை வரி குறிப்பு 5.1	19,997,084	13,238,576
தவறவிடப்பட்ட வரி அறவீடு/(விடுவிப்பு) குறிப்பு 5.2	85,175,775	42,109,019
	105,172,859	55,347,595
5.1 கணக்கீட்டு இலாப வரி இலாப கணக்கிணக்கம்		
கணக்குகளின்படியான தேறிய இலாபம்	138,180,995	73,380,727
திரண்ட அனுமதிக்க முடியாத செலவுகள்	22,106,421	23,195,152
	160,207,416	96,575,879
திரண்ட அனுமதிக்கத்தக்க செலவுகள்	(46,810,230)	(52,212,748)

	2021 ரூபா	2020 ரூபா
வியாபார இலாபம்	113,477,186	44,363,131
வட்டி வருமானம்	29,359,130	36,371,245
மொத்த நியதிச் சட்ட வருமானம்	142,836,316	80,734,376
வரி இலாபம்	19,997,084	11,302,813
	19,997,084	11,302,813
5.2 தவறுகையிலுள்ள வரிசெலவுகள் / (வருமானம்)		
பயிற்சி வேறுபாடுகளின் காரணமாக எழுகின்ற தவறுகையிலுள்ள வரி செலவுகள் / (வருமானம்)	85,154,834	18,955,798
ஏனைய விரிவான வருமானம் மீதான வரி	20,941	(66,046)
	85,175,775	18,889,752

6 பங்கொன்றிற்கான சம்பாத்தியம்

6.1 ஒரு பங்குக்கான அடிப்படை வருமானம் என்பது, அந்தந்த ஆண்டுக்கான தேறிய இலாபத்தை, அந்த ஆண்டில் நிலுவையில் உள்ள சாதாரண பங்குகளின் நிறையிடப்பட்ட சராசரி எண்ணிக்கையால் சாதாரண பங்குதாரர்களுக்குக் கூறப்படும் தேறிய இலாபத்தைப் பிரிப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது. குறித்த ஆண்டு மற்றும் முந்தைய ஆண்டுகளில் நிலுவையில் உள்ள சாதாரண பங்குகளின் சராசரி எண்ணிக்கையானது, மகை ஊதிய வெளியீடு போன்ற ஆதாரங்களில் தொடர்புடைய மாற்றம் இல்லாமல், நிலுவையில் உள்ள சாதாரண பங்குகளின் எண்ணிக்கையை மாற்றிய நிகழ்வுகளுக்காக சீராக்கம் செய்யப்படுகின்றது.

6.2 பின்வருவன, 2021 டிசம்பர் 31, இல் முடிவடைந்த ஆண்டிற்கான, ஒரு பங்குக்கான அடிப்படை வருமானமானது கணக்கீடுகளில் பயன்படுத்தப்படும் வருமானம் மற்றும் பங்குத் தரவைப் பிரதிபலிக்கின்றது.

பங்கொன்றிற்கான பங்கிலாபம்:

தேறிய இலாபம் / (நட்டம்)	32,879,502	23,977,900
சாதாரண பங்குதாரர்களுக்கு கிடைக்கக்கூடிய தேறிய இலாபம்	32,879,502	23,977,900
வகுப்பினராகப் பயன்படுத்தப்படும் சாதாரண பங்குகளின் எண்ணிக்கை:		
சாதாரண பங்கு வழங்கலின் நிறையிடப்பட்ட சராசரி எண்ணிக்கை		
பங்கொன்றின் அடிப்படை சம்பாத்தியதிற்கு ஏற்படையது	4,000,000	4,000,000
பங்கொன்றிற்கான சம்பாத்தியம்	8.22	6.00

7 பங்கொன்றிற்கான பங்கிலாபம்

எண்களாகப் பயன்படுத்தப்படும் தொகை

குறித்த ஆண்டுகான பங்கிலாபம்	10,000,000	7,000,000
பிரிவாகப் பயன்படுத்தப்படும் சாதாரண பங்குகளின் எண்ணிக்கை		
சாதாரண பங்கு வழங்கலில் ஏற்புடையதான பங்கொன்றிற்கான பங்கிலாபம்	4,000,000	4,000,000
பங்கொன்றிற்கான பங்கிலாபம் (ரூபா)	2.50	1.75

வருடாந்த அறிக்கை 2021

வரையறுக்கப்பட்ட பரந்தன் இரசாயன கம்பனி

8. ஆதனம், பொறி மற்றும் உபகரணம்

சொத்து விபரணம்	2021.01.01 இலுள்ளவா றான மீதி	2021.12.31 இலுள்ளவா றான மீதி	2021.01.01 இலுள்ளவா றான மீதி	2021.12.31 இலுள்ளவா றான மீதி	தேயமானம் குறித்த விற்ற பண மீது	2021.01.01 இலுள்ளவா றான மீதி	2021.12.31 இலுள்ளவா றான மீதி	2021.01.01 இலுள்ளவா றான மீதி	2021.12.31 இலுள்ளவா றான மீதி
காணிகள்	70,000,000	-	-	-	-	-	-	70,000,000	70,000,000
கட்டிடங்கள்	64,275,514	-	-	3,213,776	-	21,542,696	24,756,471	42,732,818	39,519,043
பொறி மற்றும் இயந்திரம்	15,284,291	-	-	1,686,520	-	9,641,435	11,327,955	5,642,856	3,956,336
தளபாடங்கள், பொருத்துக்கள்	3,052,176	-	-	104,196	-	2,559,073	2,663,269	493,103	388,907
அலுவலக உபகரணம்	5,608,979	-	-	441,336	-	3,312,184	3,753,520	2,296,795	1,855,459
கணனிகள்	5,147,283	335,360	-	340,380	-	4,580,175	4,920,555	567,108	562,088
மோட்டார் வாகனங்கள்	33,335,915	-	-	-	-	33,335,915	33,335,915	-	-
கொள்கலன்கள், சிலிண்டர்கள்	244,277,033	30,505,818	-	7,891,001	-	217,084,419	224,975,420	27,192,614	49,807,431
கருவிகள், உபகரணங்கள்	1,332,188	12,900	-	122,614	-	783,994	906,609	548,194	438,479
தொடர்பாடல், மருத்துவ உபகரணம்	480,498	-	-	27,810	-	434,194	462,004	46,304	18,494

	2021 ரூபா	2020 ரூபா
9 கையிருப்புக்கள்		
வியாபார இருப்புக்கள்		
திரவ குளோரின்-900 கி.கி.	9,571,987	9,698,778
திரவ குளோரின்-68கி.கி.	773,539	218,374
கோஸ்ரிக் சோடா துகள்கள்	349,738	2,200,716
கை சுத்திகரிப்பான்.	118,000	101,500
	10,813,264	6,957,004
ஏனைய கையிருப்புக்கள்		
ChlorineValves,Spindles,Washers,Protectors,Spanners&ValvesComplete	12,178,580	13,018,935
	22,991,844	19,975,939
10 குறுகிய கால முதலீடுகள்		
நிலையான வைப்புக்கள் – மக்கள் வங்கி (004-60-01-00011894-8)	51,738,105	49,199,869
நிலையான வைப்புக்கள் – மக்கள் வங்கி (004-60-01-00011934-0)	58,609,503	55,941,508
நிலையான வைப்புக்கள் – மக்கள் வங்கி (004-60-01-00011500-4)	15,256,745	14,508,260
நிலையான வைப்புக்கள் – மக்கள் வங்கி (004-60-01-00010701-3)	7,937,050	7,561,654
நிலையான வைப்புக்கள் – மக்கள் வங்கி (004-60-01-00010985-0)	15,577,006	14,840,265
நிலையான வைப்புக்கள் – மக்கள் வங்கி (004-60-01-00011157-0)	15,650,432	14,882,633
நிலையான வைப்புக்கள் – மக்கள் வங்கி (004-60-01-00011292-6)	15,261,257	14,539,450
நிலையான வைப்புக்கள் – மக்கள் வங்கி (004-60-01-00010519-5)	16,202,226	15,426,412
நிலையான வைப்புக்கள் – மக்கள் வங்கி (004-60-01-00011066-0)	15,584,476	14,838,242
நிலையான வைப்புக்கள் – மக்கள் வங்கி (004-60-01-00010790-5)	7,956,076	7,570,403
நிலையான வைப்புக்கள் – மக்கள் வங்கி (004-60-01-00008845-4)	10,477,049	10,000,000
நிலையான வைப்புக்கள் – மக்கள் வங்கி (004-60-01-00012182-7)	14,318,866	13,675,199
நிலையான வைப்புக்கள் – மக்கள் வங்கி (004-60-01-00012276-4)	14,429,313	13,721,420
நிலையான வைப்புக்கள் – மக்கள் வங்கி (004-60-01-00011798-5)	14,776,945	14,051,884
நிலையான வைப்புக்கள் – மக்கள் வங்கி (004-60-01-00012716-2)	13,906,354	13,224,295
நிலையான வைப்புக்கள் – மக்கள் வங்கி (004-60-01-00012822-3)	14,100,532	13,404,873
நிலையான வைப்புக்கள் – மக்கள் வங்கி (004-60-01-00013025-6)	27,104,234	25,609,622
நிலையான வைப்புக்கள் – மக்கள் வங்கி (004-60-01-00013289-7)	40,072,157	38,094,923
நிலையான வைப்புக்கள் – மக்கள் வங்கி (004-60-01-00013948)	24,917,288	23,709,618
நிலையான வைப்புக்கள் – மக்கள் வங்கி (004-60-01-00014243-0)	11,866,022	11,304,798
நிலையான வைப்புக்கள் – மக்கள் வங்கி (004-60-01-00014426-9)	11,794,127	11,215,515
நிலையான வைப்பு – தே.சே.வ(2/0087/14/44042)	11,491,595	10,968,351
நிலையான வைப்பு – தே.சே.வ(2/0087/14/45413)	11,454,152	10,932,613
நிலையான வைப்பு – தே.சே.வ	10,608,012	10,125,000
நிலையான வைப்பு – தே.சே.வ	10,477,049	10,000,000
நிலையான வைப்பு – தே.சே.வ	10,477,049	10,000,000
நிலையான வைப்பு – தே.சே.வ	10,347,703	-
நிலையான வைப்பு – தே.சே.வ	36,591,271	-
நிலையான வைப்பு – தே.சே.வ	10,356,654	-
நிலையான வைப்பு – தே.சே.வ	10,457,588	-
	539,796,834	449,346,806
11 காசும் காசுக்குச் சமமானவையும்		
மக்கள் வங்கி கோர்ப்பதேற்ற கிளை (004100100211301)	18,935,883	-

	2021 ரூபா	2020 ரூபா
மக்கள் வங்கி – மணி மார்க்கட்	70,428,764	25,964,758
மக்கள் வங்கி – பொம்புவல கிளை (039200170211301)	3,698	6,022
மக்கள் வங்கி – ஹொரண கிளை (041200130211301)	72,763	5,922
சில்லறை காசு	77,656	76,915
	89,442,303	26,041,673

12 விலை கூறப்பட்ட மூலதனம்

பிரதிநிதித்துவப்படுத்துவது

மூலதன ஒதுக்கம்

4,000,000௦ சாதாரண பங்குகள்

குறிப்பு 11.1

40,000,000

40,000,000

13 ஏனைய உரிமை மூலக் கூறுகள்**ஆதனம், பொறி, உபகரண மீள் ஒதுக்கீட்டு மீள் பெறுமதி மதிப்பீடு**

ஆண்டின் ஆரம்பத்திலுள்ளவாறான மீதி

219,195,490

219,195,490

ஆண்டுக்கான மிகை மீள் மதிப்பீடு

-

-

மீளமதிப்பீட்டு மீள்நிதியிடல்

-

-

ஆண்டின் இறுதியிலுள்ளவாறான மீதி

219,195,490

219,195,490

2010 டிசம்பர் 31 ஆம் திகதியிலுள்ளவாறு, ஆதனம்பொறி, மற்றும் உபகரணங்களின் நியாயமான பெறுமதியினை உறுதி செய்யும் பொருட்டு, அரசாங்க பெறுமதி மதிப்பீட்டுத் திணைக்களத்தால் பெறுமதி மதிப்பீடு செய்யப்பட்டது. அத்தகைய மீள் மதிப்பீட்டின் முடிவுகள், ஆம் திகதியிலிருந்து நிதிக் 31 டிசம்பர் 2010 .கூற்றுக்களில் கூட்டிணைக்கப்பட்டுள்ளன

சொத்துக்களின் வகுப்பு	2010.12.31 இலுள்ளவா றான தேறிய பெறுமதி ரூபா	2010.12.31இ லுள்ளவாறா ன மீள் மதிப்பீட்டு தொகை ரூபா	மீள் மதிப்பீட்டு ஒதுக்கங்கள் ரூபா
காணிகள்	538,000	70,000,000	69,462,000
பொறி மற்றும் இயந்திரம்	181,790	1,138,000	956,210
தளபாடம், பொருத்துக்கள்	1,208,140	1,925,000	716,860
அலுவலக உபகரணம்	461,909	1,511,700	1,049,791
கணனி துணைப் பொருட்கள்	741,648	916,850	175,202
மோட்டார் வாகனங்கள்	192,128	12,195,037	12,002,909
துவிச்சக்கரணவண்டி	-	2,500	2,499
சிலிண்டர்கள்	36,892,075	173,033,000	136,140,925
கருவிகள் மற்றும் உபகரணங்கள்	30,216	319,310	289,094
	40,245,907	261,041,397	220,795,490

14 இழைப்பாறல் நன்மை கடப்பாடுகள்

ஆண்டின் ஆரம்பத்திலுள்ளவாறான மீதி

12,009,340

11,028,082

ஆண்டுக்குரிய கட்டணம்

970,640

945,259

ஆண்டுக்கான வட்டி

1,324,282

1,407,235

விரிவான வருமானக் கூற்றிலிருந்தான ஏற்பாடு

14,304,262

13,380,576

ஏனைய விரிவான வருமானக் கூற்றிலிருந்தான ஏற்பாடு

-

-

உண்மையான நட்டம்

149,575

(524,120)

கழி32; குறித்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவு

(1,097,700)

(847,116)

குறித்த ஆண்டின் இறுதியிலுள்ளவாறான மீதி

13,356,137

12,009,340


2015 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையறுக்கப்பட்ட நன்மைப் பொறுப்புகள் மற்றும் பெறுமதி மதிப்பீட்டில் பயன்படுத்தப்பட்ட அடிப்படைக் கருதுகோள்கள் பின்வருமாறு.

	2021 ரூபா	2020 ரூபா
	2021	2020
கழிவு வீதம்	12%	12%
வருடாந்த சம்பள ஏற்ற வீதம்	10%	10%
பதவியினர் புரள்வு	5%	5%
15 தவறுகையிலுள்ள வரி		
ஆண்டின் ஆரம்பத்திலுள்ளவாறான மீதி	103,274,178	61,091,783
ஆண்டுக்கான தவறுகையிலுள்ள வரி கட்டணம் /(வருமானம்)	85,154,834	42,182,396
ஆண்டின் இறுதியிலுள்ளவாறான மீதி	188,429,012	103,274,179
16 வியாபார மற்றும் ஏனைய செலுத்த தக்கவைகள்		
ஏனைய கடன் கொடுத்தோர்கள்	14,979,033	5,505,446
சேர்ந்த கட்டணங்கள்	41,526,164	17,633,028
மீள்ளிக்கத்தக்க வைப்புக்கள்	44,787,350	32,855,350
	101,292,547	55,993,823
17 எதிர்பாராத பொறுப்புக்கள்		
ஐந்தொகை திகதியில் எவ்வித எதிர்பாராத பொறுப்புக்களும் காணப்படவில்லை.		
18 ஐந்தொகை திகதியின் பின்னரான நிகழ்வுகள்		
ஐந்தொகை திகதியின் பின்னர், நிதிக் கூற்றில் சீராக்கல்களின் வெளிப்படுத்துகைகளை தேவைப்படுத்தும் சந்தர்ப்பம் எதுவும் எழவில்லை.		

நிருவாக கட்டமைப்பு

மூலோபாய வியாபார அலகுகள்





2020, 2021 மற்றும் 2022 இற்காக மதிப்பீடு செய்யப்பட்ட முக்கிய விடயங்கள் / அடைவுகள்

	2020 உண்மை ரூபா.'000	2021 உண்மை ரூபா.'000	2022 உண்மை ரூபா.'000
நடைமுறையல்லா சொத்துக்கள்	289,547	549,030	639,163
நடைமுறை சொத்துக்கள்	574,173	375,000	450,000
மொத்த சொத்துக்கள்	863,720	924,030	1,089,163
உரிமையும் பொறுப்புக்களும் மூலதனமும் ஒதுக்கங்களும் பங்குதாரர் நிதியம்	679,220	711,030	807,119
நடைமுறையல்லாப் பொறுப்புக்கள்	115,284	100,000	132,044
நடைமுறைப் பொறுப்புக்கள்	69,217	113,000	
மொத்த உரிமையும் பொறுப்புக்களும்	863,720	924,030	1,089,163
வருமானம்	306,585	338,630	616,118
விற்பனைச் செலவு	(152,926)	(141,658)	(352,870)
மொத்த இலாபம்	153,659	196,972	263,248
ஏனைய தொழிற்பாட்டு வருமானம்	33,033	33,750	25,000
	186,692	230,722	288,248
தொழிற்பாட்டிலிருந்தான இலாபம்	82,083	115,800	150,300
வரிக்கு முன்னரான இலாபம்	82,030	115,500	150,000
வரிக்குப் பின்னரான இலாபம்	26,682	92,500	120,000
பங்கொன்றிற்கான சம்பாத்தியம் (ரூபா.)	6.67	23.13	23.12
பங்கொன்றிற்கான பங்கிலாபம் (ரூபா.)	1.75	5.00	30

கம்பனியின் செயலாற்றுகை மீளாய்வு

1975 ஆம் ஆண்டு முதல், கொழும்பு 13, ஸ்ரீ ராமநாதன் மாவத்தையில் அமைந்துள்ள வளாகமானது, இலங்கை துறைமுக அதிகாரசபையால், வரையறுக்கப்பட்ட பரந்தன் இரசாயன கம்பனிக்கு வாடகை அடிப்படையில் விடுவிக்கப்பட்டது. இந்த கம்பனியின் தலைமை அலுவலகம் இந்த இடத்தில் இயங்கி வருவதுடன் நாட்டின் தேவை மற்றும் சந்தை தேவைகளுக்கு ஏற்றவாறு குளோரின், காஸ்டிக் சோடா மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஆகியவற்றை இறக்குமதி செய்து விற்பனை செய்வதே இங்கு மேற்கொள்ளப்படும் பிரதான நடவடிக்கைகள் ஆகும். இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகியவை பிரதான இறக்குமதி நாடுகளாக விளங்குகின்றன.

கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் இறக்குமதி செய்யப்படும் குளோரினை களஞ்சியப்படுத்தி வைப்பது மிகவும் சிக்கல் நிறைந்ததாக இருப்பதால், களுத்துறை மாவட்டத்தில் உள்ள ஹொராண கைத்தொழில் வலயத்தில் குளோரின் களஞ்சியத் தொகுதியானது தாபிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், குளோரின் 900 கி.கி. சிலிண்டர்களில் இருந்து 68 கி.கி. வரையிலான சிலிண்டர்களில் நிரப்பப்பட்டது.

அங்கீகரிக்கப்பட்டது. களுத்துறையில் உள்ள தொழிற்பேட்டையில் உள்ள புல்லர்ட்டிலிருந்து பரந்தன் இரசாயனக் கம்பனிக்கு 2 ஏக்கர் (காணித் துண்டு இல.5581/2 மற்றும் 558 2/2) காணி வழங்கப்பட்டதுடன் நீண்ட கால வாடகை அடிப்படையில் 2009 நவம்பர் 29 ஆம் திகதியிலிருந்து தொழிற்பட்டு வருகின்றது.

இறக்குமதி செய்யப்பட்ட 900 கிலோகிராம் கொள்ளளவு கொண்ட சிலிண்டர்களில் இருந்து 68 கிலோகிராம் கொள்ளளவு கொண்ட சிலிண்டர்களில் குளோரின் நிரப்பும் செயல்முறையானது 2008 மே 01 அன்று களுத்துறை புல்லர்ட்டன் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள பரந்தன் இரசாயனக் கம்பனியின் மீள் நிரப்பும் அலகினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச்செயற்பாட்டின் மூலம் தனியார் நிறுவனமொன்றுக்கு செல்லவிருந்த பெருமளவிலான பணம் நிறுவனத்திடம் தக்கவைக்கப்பட்டது. இது நிறுவனத்தின் இலாபத்தை அதிகரிப்பதற்கு விசேட பங்களிப்பை வழங்கியுள்ளது. குறிப்பாக, 2012 ஆம் ஆண்டிற்கான வரிக்கு முந்தைய இலாபமாக நிறுவனம் ரூபா.32.015 மில்லியனை ஈட்டியுள்ளதுடன் 2013 ஆம் ஆண்டு வரிக்கு முந்தைய இலாபம் 37.16 மில்லியன் ஆகும்.



பரந்தன் இரசாயனக் கம்பனியானது தனியார் நிறுவனமொன்றிற்கு பெரும் தொகையினைச் செலுத்திய பின்னர், இத்தகைய சிலிண்டர்கள் இந்த இடத்தில் களஞ்சியப்படுத்தி வருகின்றது. எனவே, கம்பனியின் கோரிக்கைக்கு அமைவாக, அன்றைய கௌரவ கைத்தொழில் அமைச்சரான விமல் வீரவன்சலினால் அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டதுடன், அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சுவின் செளபாக்கிய தக்மா நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்தமையால் இதற்கான தீர்மானம் ஒத்தி வகைக்கப்பட்டதுடன் இது 2020 நவம்பர் 22 ஆம் திகதி அமைச்சரவையினால்



2012 ஆம் ஆண்டு களுத்துறை தளத்தில் குளோரின் கசிவு ஏற்பட்டதன் பின்னர், போதிய இடவசதியுடன் மீள் நிரப்புதல் மற்றும் ஏனைய செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான இடத்தை நிறுவனத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. 2013 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட புதிய இரசாயனங்கள், அதன் காரணத்தால், இலாபத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதைத் தள்ளிப்போட வேண்டியிருந்தது. ஆனால் ஆண்டின் பிற்பகுதியில், ஹொரணையில் உள்ள முதலீட்டுச் சபையின் கைத்தொழில் பேட்டையில் 2.5 ஏக்கர் காணியினை கம்பனி பெற்றுக் கொண்டது. புதிய இடத்தில் யூனிட் அமைக்கப்பட்டவுடன் புதிய தயாரிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வசதியுடன் இணைந்து கணிசமான எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் இது நாட்டின் வளர்ச்சி செயல்முறைக்கு பங்களிப்பினை வழங்குகின்றது

ஒருங்கிணைந்த நல்லாட்சி

பரந்தன் இரசாயனக் கம்பனியானது, கார்ப்பரேட் ஆளுகைப் பகுதியில் சிறந்த நடைமுறைகளை நிறைவேற்றியுள்ளது. பங்குதாரர்கள் மற்றும் ஏனைய அக்கறைதாரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கொள்கைகள், செயல்முறைகள் மற்றும் நபர்களை உள்ளடக்கிய கார்ப்பரேட் ஆளுமை உள் அமைப்பு. நல்ல நிர்வாகம், வணிகத்தின் திறமையான மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டை எளிதாக்குகிறது, அதே நேரத்தில் வணிக நெறிமுறைகளின் உயர் மட்டத்தை பராமரிக்கிறது மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் மதிப்பை மேம்படுத்துகிறது. சிறந்த கார்ப்பரேட் ஆளுகையானது வெளிப்புற சந்தைப் பொறுப்பு மற்றும் சட்டம் மற்றும் கொள்கைகள் மற்றும் செயல்முறைகளைப் பாதுகாக்கும் ஆரோக்கியமான சபை கலாச்சாரம் ஆகியவற்றை நம்பியுள்ளது. மேலும், கம்பனி முகாமைத்துவத்தின் முக்கிய அங்கம் ஒரு நிறுவனத்தில் சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களின் பொறுப்புணர்வை உறுதி செய்வதாகும்.

கூட்டிணைவு நிறுவன ஆளுகை அறிக்கை, கணக்காய்வுக் குழு அறிக்கை மற்றும் பணிப்பாளர்கள் அறிக்கையுடன், பரந்தன் இரசாயனக் கம்பனியானது, 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க சட்டம் மற்றும் இலங்கை சோசலிச குடியரசின் நிதி ஒழுங்குவிதி, இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் மற்றும் இலங்கையில் உள்ள சிறந்த பயிற்சி நிறுவனங்களின் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட கூட்டிணைவு நிறுவனத்தின் சிறந்த நடைமுறைக் கோட்பாட்டிற்கு இணங்குவதற்கான விளக்கத்தை வழங்குகின்றது.

பணிப்பாளர் சபை

கம்பனியின் வெற்றிக்கு பணிப்பாளர் சபையானது கூட்டாகப் பொறுப்பு வாய்ந்ததாகும்.. அதன் தொழிற்பாடு, கம்பனிக்கு தொழில் முனைவோர் தலைமைத்துவத்தை விவேகமான மற்றும் பயனுள்ள கட்டுப்பாடுகளின் அடிப்படையில் கட்டமைப்பிற்குள் வழங்குவதாகும், இது இடரினை மதிப்பிடவும் நிருவகிக்கவும் உதவுகின்றது. சபையானது கம்பனியின் மூலோபாய நோக்கங்களை தாபிக்கின்றது, அதன் நோக்கங்களை பூர்த்தி செய்ய தேவையான நிதி மற்றும் மனித வளங்கள் உள்ளனவா என்பதை உறுதி செய்வதுடன் நிருவாக செயல்திறனை மதிப்பாய்வு செய்கிறது. இது நிறுவனத்தின் பெறுமதிகள் மற்றும் நியமங்களை நிறுவுவதுடன் அதன் பங்குதாரர்கள் மற்றும் ஏனையோருக்கு அதன் கடமைகள் புரிந்து கொள்ளப்பட்டு பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்கிறது. பணிப்பாளர் சபைக்கு ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட பொறுப்புகள் பின்வருமாறு:

- பங்குதாரர் மதிப்பை அதிகரித்தல்

- கூட்டிணைவு குறிக்கோள்கள், வரவு செலவுத் திட்டம் மற்றும் எதிர்வுகூறல்களை மீளாய்வு செய்தல்
- தொழிற்பாட்டு மற்றும் செயற்பாட்டு செயல்திறன்களை மீளாய்வு செய்தல்
- மூலதன முதலீட்டு விருப்பத் தேர்வுகளை ஆரம்பித்தல்.
- உள்ளக கட்டுப்பாட்டு முறைமை வினைத்திறனுடன் செயல்படுத்துவதை உறுதி செய்தல்
- உயர்ந்த நெறிமுறைகள் மற்றும் நியமங்கள் சட்டத்துடன் இணங்குவதை உறுதி செய்தல்
- வருடாந்த நிதிக் கூற்றுக்களை வெளியிடுவதற்கு அங்கீகாரம் வழங்குதல்
- பங்குதாரருக்கான பங்குலாபங்களை பரிந்துரை செய்தல்

பணிப்பாளர் சபையானது ஏழு பணிப்பாளர்களைக் கொண்டுள்ளது, அவர்களில் ஐந்து பேர் நிறைவேற்றுத் தரமல்லா பணிப்பாளர்கள் ஆவர். பணிப்பாளர்களின் பெயர்களும் பதவி நிலைகளும் பின்வருமாறு.

பணிப்பாளர் சபைக் கூட்டங்கள்

நிறுவனம் மாதாந்தம் பணிப்பாளர் சபைக் கூட்டங்களை நடாத்துகின்றது, மேலும் சிறப்பு வர்த்தகத்தை பரிவர்த்தனை செய்வதற்காக தேவையான விசேட பணிப்பாளர் சபைக் கூட்டங்கள் கூட்டப்படுகின்றன. 2021 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டில், 28 பணிப்பாளர் சபைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டோர் - 2021

பணிப்பாளரின் பெயர்	கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை
திரு.ஆர்கே.யூ.ரணவீர	28
தலைவர் - நிறைவேற்றுப் பணிப்பாளர்	28
திரு.டப்.யூ.பெரேரா	
நிறைவேற்றுத்தரமல்லா பணிப்பாளர்	
திரு.ஏ.டி.எஸ்.கே.நந்தசிறி	28
நிறைவேற்றுத்தரமல்லா பணிப்பாளர்	
திரு.எல்.யூ.பி.விக்கிரமசிங்க	28
நிறைவேற்றுத்தரமல்லா பணிப்பாளர்	
திரு.எஸ்.அமரவீர	28
நிறைவேற்றுத்தரமல்லா பணிப்பாளர்	
திரு.டி.கே.சுமணதாச	28
நிறைவேற்றுத்தரமல்லா பணிப்பாளர்	
திருமதி.சி.எச்.ரணதுங்க	20
நிறைவேற்றுத்தரமல்லா பணிப்பாளர்	
திருமதி.ஜே.பி.பிரியங்கனி	08

நிறைவேற்றுத்தரமல்லா பணிப்பாளர்

முகாமைத்துவ குழுக் கூட்டங்கள்

பணிப்பாளர் சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர், செயல்பாட்டு சிக்கல்கள் மற்றும் தீர்வுகளைக் கண்டறிவதற்கு வசதியாக மாதந்தோறும் முகாமைத்துவத்துடன் வழக்கமான கூட்டங்களை நடாத்தி வருகின்றார். முகாமைத்துவ குழுவானது தனது கூட்டத்தில் அனைத்து கொள்கை விடயங்களையும் கவனமாகப் பின்பற்றுவதுடன் அங்கீகாரத்துக்காக பணிப்பாயாளர் சபைக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துகின்றது.

பதவிக் காலம், ஓய்வு மற்றும் பணிப்பாளர்களை மீளவும் தெரிவு செய்தல்.

ஒவ்வொரு வருடாந்த பொதுக் கூட்டத்திலும் தற்போதைக்கு மூன்றில் ஒரு பங்கு பணிப்பாளர்கள், அல்லது அவர்களின் எண்ணிக்கை மூன்றின் பெருக்கமாக இல்லாவிட்டால், மூன்றில் ஒரு பங்கிற்கு அண்மித்த (ஆனால் அதற்குக் குறையாத) எண்ணிக்கையிலானவர்கள், ஓய்வு பெற்று, மீண்டும் தேர்தலை நடாத்துதல் வேண்டும். பங்குதாரர்கள். ஒவ்வொரு அடுத்த ஆண்டும் வருடாந்த பொதுக் கூட்டத்தில் தற்போதைக்கு மூன்றில் ஒரு பங்கு பணிப்பாளர்கள் அல்லது அவர்களின் எண்ணிக்கை மூன்று அல்லது மூன்றின் பெருக்கமாக இல்லாவிட்டால், மூன்றில் ஒரு பங்கிற்கு அண்மித்து உள்ளவர்கள் பதவியில் இருந்து ஓய்வு பெறுவார்கள்.

கணக்காய்வுக் குழுக் கூட்டங்கள்

கணக்காய்வுக் குழு உள்ளக கட்டுப்பாடு மற்றும் சரிபார்த்தல் முறைமைகளை மதிப்பாய்வு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது, இது பயனுள்ள உள்ளக கட்டுப்பாடுகளின் பரவலுக்கு உத்தரவாதம் அளிக்கின்றது. குழுவில் மூன்று நிறைவேற்றுத்தரமல்லா உறுப்பினர்களை உள்ளடங்குவதுடன் நிறுவனத்தின் ஒரே பங்குதாரராக திறைசேரியால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு நிறைவேற்றுத்தரமல்லா பணிப்பாளரால் தலைமை தாங்கப்படுகின்றது. குழுவானது உள்ளக கணக்காய்வாளர்கள், பொது முகாமையாளர் மற்றும் கம்பனி முகாமைத்துவத்தின் உறுப்பினர்களின் பிரதிநிதிகளை புதிய அம்சங்களின் அறிமுகமாக அழைக்கின்றது.

ஊழியர்களின் நலனுக்காக செயல்திறனை மேம்படுத்துவதற்கும் வளங்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் நிதி மற்றும் செயல்பாட்டு செயல்பாடுகள் தொடர்பான தற்போதைய முறைமை மற்றும் நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கு குழு பொறுப்பு வகிப்பதுடன் பணிப்பாளர் சபைக்கு அறிக்கையிடுகின்றது.

கணக்காய்வு குழுக் கூட்டம் - வருகை தந்தோர் - 2021

பணிப்பாளர் பெயர் கலந்து கொண்டோர் எண்.

திரு.ஏ.டி.எஸ்.கே.நந்தசிறி	03
நிறைவேற்றுத்தரமல்லா பணிப்பாளர்	
திரு.எல்.பூ.பி.விக்கிரமசிங்க	03
நிறைவேற்றுத்தரமல்லா பணிப்பாளர்	
திருமதி.ஜே.பி.பிரியங்கனி	01
நிறைவேற்றுத்தரமல்லா பணிப்பாளர்	
திருமதி.சி.எச்.ரணதுங்க	02
நிறைவேற்றுத்தரமல்லா பணிப்பாளர்	
உள்ளக கட்டுப்பாடு	

பங்குதாரர்களின் முதலீடுகளின் மதிப்பு மற்றும் நிறுவனத்தின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான சவுண்ட் சிஸ்டம்மோஃபைன்டர்னல் கண்ட்ரோலைப் பராமரிப்பதற்கான அதன் ஒட்டுமொத்தப் பொறுப்பை சபையானது பொறுப்பேற்கின்றது. குழுவின் கொள்கையானது, திறமையான மற்றும் பொருத்தமான முறையில் இடரினை முகாமை செய்யும் நிறுவனத்தின் திறனை மேம்படுத்தும் முறைமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும். நிறுவனம் எதிர்கொள்ளும் இடர்களினைக் கண்டறிந்து, மதிப்பீடு செய்தல் மற்றும் கண்காணித்து அவற்றை எவ்வாறு முகாமை செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கான பொறுப்பை கணக்காய்வுக் குழுவிடம் வழங்கியுள்ளது.

நிதிக் கூற்றுக்களைச் சமர்ப்பித்தலும் தொடர்புடைய வெளிப்படைத்தன்மையும் பொறுப்புடமையும்.

நிதிக் கூற்றுக்கள் இலங்கை நிதி அறிக்கையிடல் நியமங்களுக்கு (SLFRS) இணங்கத் தயாரிக்கப்படுகின்றன. வெளியக கணக்காய்வாளர்களான கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களத்திற்கு தேவையான அனைத்து தகவல்களும் பதிவுகளும் வழங்கப்பட்டுள்ளன. சிரேஷ்ட முகாமைத்துவத்தால் அவர்களுக்கு சுதந்திரமாக கணக்காய்வினை மேற்கொள்வதற்கான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒழுக்காற்று விதிகள்

அனைத்து ஊழியர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடத்தை வழிகாட்டல் ஒழுக்க விதிகள் உள்ளன. ஒழுங்குமுறை விதிகளின் முக்கிய கூறுகள் பின்வருமாறு.

- அனைத்து செயல்களிலும் நேர்மை, நேர்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மை.
- விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிந்து அதற்குக் கீழ்ப்படிதல்.
- கையாளப்படும் அனைத்து விடயங்களிலும் இரகசியம்.

- கம்பனியினை மோசமாகப் பிரதிபலிக்கும் அல்லது பாதிக்கக்கூடிய நடத்தையைத் தவிர்த்தல்

நிதிசார் வெளிப்படுத்துகை மற்றும் வெளிப்படைத்தன்மை

நிதிக் கூற்றுக்களானவை இலங்கை கணக்கீட்டு நியமங்கள், 2007 ஆம் அண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் தேவைப்பாடுகளுக்கமைவாக தயாரிக்கப்படுகின்றன. கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களம் கம்பனியின் வெளியக கணக்காய்வாளர்களாக தொழிற்படுகிறது. கணக்காய்வாளர்கள் கம்பனியின் நிதிநிலை அறிக்கைகள் குறித்த கருத்தை தெரிவிக்க, கம்பனியின் முகாமைத்துவம் அல்லது பணிப்பாளர் சபையின் தலையீடு இல்லாமல் சுயாதீனமாக செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள். கணக்காய்வாளர்களுக்கு ஆய்வுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வழங்கப்படுகின்றன.

நெறிமுறை நியமங்கள்

நல்லாட்சி மற்றும் ஊழியர்கள் நியாயமாகவும், நேர்மையாகவும், விசுவாசமாகவும் செயல்பட வேண்டும் என்ற நடைமுறையின் ஒரு பகுதியாக, ஊழியர்களிடமிருந்து உயர்ந்த நெறிமுறை நடத்தையை பேணுவது அவசியமென பணிப்பாளர்கள் நம்புகின்றார்கள்.

நியதிச் சட்ட கொடுப்பனவுகள்

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய அனைத்து நியதிச்சட்ட கொடுப்பனவுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன அல்லது பொருத்தமான இடத்தில் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை கணக்கீட்டு நியமங்கள் இல.16, ஊழியர் நன்மைகளுக்கு (திருத்தப்பட்ட 2006) இணங்க ஒய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

பொறுப்புடமை மற்றும் வளிப்படுத்துகை

2020 டிசம்பர் 31, இல் முடிவடைந்த ஆண்டில், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், கம்பனியின் விவகாரங்களில் உண்மையானதும் நியாயமானதுமான பார்வையை முன்வைப்பதாக தங்களைத் திருப்திப்படுத்துவதற்காக வருடாந்த நிதி கூற்றுக்களை விரிவாக மீளாய்வு செய்துள்ளனர். இந்த நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக பணிப்பாளரின் பொறுப்புகளின் சுருக்கம் பக்கம் 26 இல் தரப்பட்டுள்ளது.

பணிப்பாளர் சபையின் கட்டளைப்படி,

வரையறுக்கப்பட்ட பரந்தன் இரசாயனக் கம்பனி



எச்.எல்.விபுல சில்வா

சபைச் செயலாளர்

2024 பெப்ரவரி 01.

கணக்காய்வு குழு அறிக்கை

கணக்காய்வுக் குழுவின் முதன்மைப் பங்கு

கண்டுபிடிப்புகளை பணிப்பாளர் சபைக்கு அறிக்கையிடுதல், நிதி அறிக்கை மற்றும் கணக்காய்வு செயல்முறைகளின் ஒருமைப்பாட்டை உறுதி செய்தல் மற்றும் சிறந்த உள்ளக கட்டுப்பாடுகள் மற்றும் இடர் முகாமைத்துவ முறைமை ஆகியவற்றைப் பராமரிப்பதாகும். குழுக்களின் பொறுப்புகளில் பின்வருவனவற்றைக் கண்காணித்தல் மற்றும் மதிப்பாய்வு செய்வது ஆகியவையும் உள்ளடங்குகின்றன.

- நம்பகத்தன்மை மற்றும் ஒருமைப்பாடு நிதி அறிக்கைகள்.
- உள்ளக கட்டுப்பாடுகளின் போதுமான அளவு குறைபாடு.
- வெளிநாட்டின் உள் தணிக்கை செயல்பாடுகளின் செயல்திறன் மற்றும் செயல்திறன்.
- சட்டம் மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுடன் இணங்குதல்.

கணக்காய்வுக் குழுவின் தொகுப்பு

கணக்காய்வுக் குழுவானது மூன்று நிறைவேற்று தரமற்ற பணிப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் கம்பனியின் ஒரேயொரு பங்குதாரரான திறைசேரியால் பரிந்துரைக்கப்பட்ட நிறைவேற்றுத் தரமற்ற பணிப்பாளர் ஒருவரால் தலைமை வகிக்கப்படுகின்றதுடன் குழு செயலாளரின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் கணக்காய்வுக் குழுவின் தொகுப்பு பின்வருமாறு.

திருமதி. ஜி.பி.பிரியங்கனி - கணக்காய்வுக் குழுவின் தலைவர்

திரு.ஏ.கே.டி.நந்தசிறி - உறுப்பினர்

திரு.எல்.யூ.பி.விக்கிரமசிங்க - உறுப்பினர்

கூட்டங்களும் வருகையும்

குழுவானது 2021 ஆம் ஆண்டில் 4 முறை கூடி, பணிப்பாளர் சபை கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட வடையங்களைப் பற்றி விவாதித்தது. இந்த கூட்டங்களில் உறுப்பினர்களின் வருகை பெருநிறுவன ஆளுகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் முகாமைத்துவ அதிகாரிகள், உள்ளக கணக்காய்வாளர்கள் மற்றும் அரசு மூலவளங்கள் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அழைப்பாளர் ஆகியோர் தேவைப்படுமிடத்து கூட்டங்களில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

செயற்பாடுகள்

வரைவுக் கணக்குகள் மற்றும் வெளியக கணக்காய்வு அறிக்கைகள், வெளியிலிருந்தான உள்ளக கணக்காய்வாளரால் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளக கணக்காய்வு அறிக்கைகள், முன்னேற்ற அறிக்கைகள்,

விற்பனை அறிக்கைகள், நிதி முகாமைத்துவ, மோசடி இடர்கள் மற்றும் பிழைகள் மற்றும் முறைமைகளின் கட்டுப்பாடுகள், மேலதிக ஆபத்துகள் ஆகியவற்றைப் பரிசீலனை செய்து விவாதித்ததன் மூலம் கணக்காய்வுக் குழு விதிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள உள்ளக கட்டுப்பாட்டு முறைமையினை வலுப்படுத்துவதற்கு உத்திகள் செயல்படுத்தப்படலாம், இதனால் நிறுவனம் எதிர்கொள்ளும் மோசடி, பிழைகள், செயல்பாட்டு மற்றும் நிதி அபாயங்களின் நிகழ்வு மற்றும் தாக்கத்தின் சாத்தியமகூறைக்கப்படுகிறது

உள்ளக கட்டுப்பாட்டு முறைமை

2014 ஆம் ஆண்டில், உள்ளக கணக்காய்வாளர்கள், M/S ஜயதிலக & கோ, பட்டய கணக்காளர்களால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு முடிவுகளுக்கமைவாக, குழுவானது மதிப்பாய்வு செய்தது. உள்ளக கணக்காய்வாளர் (2016 ஆம் ஆண்டிற்கான), பரிந்துரைக்கப்பட்ட ஏதேனும் பரிந்துரைகளை செயல்படுத்துவது உள்ளடங்கலாக, எழுப்பப்பட்ட விடயங்களுக்கு நிருவாகத்தின் போதுமான பதிலைக் கருத்தில் கொண்டுள்ளார்.

இணக்கப்பாடு

கணக்காய்வுக் குழுவானது, இலங்கை கணக்கீட்டு நியமங்கள், நிறுவனங்கள் ACT இல. 2007 இன் 7, பொது முயற்சிகள் திணைக்களத்தின் வழிகாட்டுதல்கள், அரசு மூலவளங்கள் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி திணைக்களம், உள்நாட்டு இறைவரி திணைக்களம், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், NPA வழிகாட்டுதல்கள் மற்றும் அவ்வப்போது வெளியிடப்படும் அரசு சுற்றறிக்கைகள் என்பற்றின் இணக்கப்பாடு தொடர்பில் குழுவுக்கு உதவுகின்றது.

குழுவின் சார்பில்



ஜே.பி.பிரியங்கனி

கணக்காய்வுக் குழுவின் உறுப்பினர்

2024 பெப்ரவரி 01



சரத் அமரவீர

கணக்காய்வுக் குழுவின் உறுப்பினர்

நிதிசார் முக்கிய விடயங்களின் ஐந்து வருட பொழிப்பு

	2021 ரூபா	2020 ரூபா	2019 ரூபா	2018 ரூபா	2017 ரூபா
வருமானம்	395,462,175	306,585,103	287,168,845	302,627,105	334,330,049
விற்பனைச் செலவுகள்	(210,284,083)	(152,926,005)	(151,904,349)	(157,924,310)	(164,351,617)
மொத்த இலாபம்	185,178,092	153,659,098	135,264,496	144,702,795	169,978,432
ஏனைய தொழிற்பாட்டு வருமானம்	44,112,772	33,032,969	38,477,530	33,279,066	28,576,511
	229,290,863	186,692,066	173,742,026	177,981,861	198,554,944
விற்பனை விநியோக செலவுகள்	(929,883)	(615,044)	(1,494,595)	(1,066,646)	(1,379,430)
நிருவாக மற்றும் தாபன செலவுகள்	(90,165,290)	(103,994,475)	(98,614,771)	(102,402,002)	(97,143,590)
நிதிசார் செலவுகள்	(14,695)	(52,808)	(251,933)	(249,297)	(132,586)
வரிக்கு முன்னரான இலாபம்	138,195,691	82,029,740	73,380,727	74,263,916	99,899,337
வரி விதிப்பனவு	(105,172,859)	(55,347,595)	(30,192,565)	(14,390,221)	(25,405,403)
குறித்த காலப்பகுதிக்குரிய தே.இலாபம்	33,008,136	26,682,144	43,188,162	59,873,695	74,493,934
பங்குதாரருக்குரிய பங்கிலாபம்	-	-	3,000,000	10,000,000	11,000,000
சொத்துக்கள்					
நடைமுறையல்லா சொத்துக்கள்					
ஆதனம், பொறி, உபகரணம்	166,546,237	267,790,774	288,300,442	277,034,696	295,358,631
குத்தகை காணி	2,556,162	-	-	-	-
குறைவேலை	27,227,155	19,085,178	7,994,545	17,156,866	7,705,010
நடைமுறை சொத்துக்கள்	742,368,199	574,173,410	497,595,389	428,844,185	378,048,948
மொத்த சொத்துக்கள்	938,697,754	863,720,313	793,890,376	723,035,747	681,112,590
உரிமையும் பொறுப்புக்களும்					
மூலதனமும் ஒதுக்கங்களும்					
விலை கூறப்பட்ட மூலதனம்	40,000,000	40,000,000	40,000,000	40,000,000	40,000,000
நிறுத்தி வைத்த இலாபம்	544,269,974	629,219,799	622,160,262	578,566,390	529,697,079
பங்குதாரர் நிதியம்	584,269,974	679,219,799	662,160,262	618,566,390	569,697,079
நடைமுறையல்லாப் பொறுப்புக்கள்	237,138,149	115,283,519	72,119,865	55,068,753	51,205,107
நடைமுறைப் பொறுப்புக்கள்	117,289,631	69,216,994	59,610,248	49,400,604	60,210,404
மொத்த உரிமையும் பொறுப்புக்களும்	938,697,754	863,720,313	793,890,376	723,035,747	681,112,590

கூட்டம் பற்றிய அறிவித்தல்

கம்பனியின் 31 ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு இல: 446, காலி வீதி, இரத்மலானை என்ற முகவரியில் அமைந்துள்ள வரையறுக்கப்பட்ட பரந்தன் இரசாயன கம்பனியின் தலைமை அலுவலகத்தில், நடைபெறுமென இத்தால் அறியத் தரப்படுகின்றது.

நிகழ்ச்சி நிரல்

1. 2021 டிசம்பர் 31, இல் முடிவடைந்த ஆண்டிற்கான பணிப்பாளர்களின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக் கூற்றுக்கள் மற்றும் அதன் மீதான கணக்காய்வாளர்களின் அறிக்கையைப் பெற்றுக் கொள்ளலும் ஏற்றுக் கொள்ளலும்.
2. பணிப்பாளர்களினால் பரிந்துரைக்கப்பட்டவாறு பங்கலாபத்தினை வெளிப்படுத்துதல்
3. கம்பனியின் அமைப்பு அகவிதியின் உறுப்புரைகள் 87 மற்றும் 88 இன் நியதிகளின்படி ஓய்வு பெறுகின்ற இரண்டு பணிப்பாளர்களை மீளவும் தெரிவு செய்தல்.

பணிப்பாளர் சபையின் கட்டளைப்படி.



எச்.எல்.விபுல சில்வா

செயலாளர்

2024 பெப்ரவரி 01 ஆம் திகதி

குறிப்புக்கள்:

1. உறுப்பினர் ஒருவர் கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்களிக்கவும், அவர் சார்பாக கலந்து கொண்டு வாக்களிப்பதற்கு பதிலாள் ஒருவரை நியமிப்பதற்கும் உரித்துடையவராவார்.
2. பதிலாள் கம்பனியின் உறுப்பினராக இருக்க வேண்டியதில்லை.
3. பதிலாள் படிவம் இந்த அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.



வரையறுக்கப்பட்ட பரந்தன் இரசாயன் கம்பனி

446, காலி வீதி, இரத்மலாணை

தொலை::+94112437831,+94112437556

மின்னஞ்சல்:info@pccl.gov.lkWeb:pccl.gov.lk